

டவுள் துணை.

# செந்தமிழ்.

மதுரைத்தமிழ்ச்சங்கத்தினின்று மாதந்தோறும் வேளிவரும்

## ஒரு தமிழ்ப்பத்திரிகை

“எனைத்தானும் நல்லவை கேட்க வைனைத்தானும் ஆன்ற பெருமை தரும்” — திருவள்ளுவர்.

தோகுதி-கா.0.]

சுபானு-ஹஸ் ஆவணி பி.

[பகுதி-க.0.

Vol. 40.

August-September 1943.

No. 10.

உள்ளஞ்செய்.

அஞ்சிச்சேயற் பாட } மு. ராவ்ஸாஹிப். வித்வான்	
அமைதி:— } மு. இராகவையங்காரவர்கள்	ஈடு—ஈ.2.0
பிரைட் திருத்தம்:—	ஈ.2.0
கம்பராமாயணசாரம் } மு. ராவ்ஸாஹிப். வெ. ப. சுப்பிரமணிய	
(உத்தரகாண்டம்:—) } முதலியாரவர்கள் G.B.V.C. நடக—நட.அ	
இலக்கியழம் சூழ்கழி:— } மு. ராவ்ஸாஹிப். S. வையாபுரிப்பிள்ளை	
யவர்கள் B.A., B.M. நடக—நட.ச	
பண்டைத்தமிழர்:—நல்லூர். சுவாமி ஞானப்பிரகாரவர்கள் நடகு—நட.ச	
சேய்ந்தனரியறிதலும் } மு. ஜெ. நாராயணசுந்தரமையங்கா	
கம்பநும்:— } ரவர்கள் நடகு—நட.கு.2.	

பத்திராசிரியர்—திரு. நாராயணயங்கார்.

வருஷம் ஒன்றுக்கு தூ. 4.] [தனிப்பிரசு அனு—8.

வெளிநாடுகளுக்கு தூ. 4—8—0.

1943.

# ஒரு வேண்டுகோள்.

மதுரைத்தமிழ்ச்சங்கத்தினின்று மாதமொருமுறை வெளிவசூழம் இச்சேந்தமிழ்ப்பத்திரிகையில் வெளியிடுமாறு பொருள்கைகளும் மதிப்புரைவண்டிப் புத்தகம் முதலியனவும் அனுப்புவோர் அவற்றைப் பத்திராசிரியர், சேந்தமிழ், மதுரைத்தமிழ்ச்சங்கம், மதுரை என்ற விளாசமிட்டும்,

சேந்தமிழில் வெளியிடுமாறு அனுப்பும் விளம்பரங்களையும், பிரண்டியன்புத்தகாலைக்கு கண்கொடையைக் கொடும் அனுப்பும் புத்தகம் முதலியவைகளையும், சேந்தமிழ் செந்தமிழ்ப்பிரசாரங்கள் தமிழ்ச்சங்கப் பிரசாரங்கள் சங்கக்கலாசாலை சங்கப்பரிசைகள் முதலியவை சம்பந்தமாக அனுப்பும் கடிதங்கள் மணியார்ட்ட்கள் முதலியவற்றை நிறுத்தி இன்னும் இச்சங்கசம்பந்தமாயறியவினாக்கிரமித்தும் பிறவறதற்கும் மானேஜர், மதுரைத்தமிழ்ச்சங்கம், மதுரை என்ற விளாசமிட்டும் அனுப்புமாறு இதன்மூலம் கெட்டுக்கொள்ளலாயிற்று.

லக்ஷ்மீநாராயணன்பார்,

மானேஜர்

மதுரைத்தமிழ்ச்சங்கத்தில் விற்கப்போகும் புத்தகங்கள்—

## I. சங்கப்பிரகரம்.

		ரூ. அ.
1.	ஞானமிர்த மூலமும் உரையும்	... ... 1 0
2.	ஏசுவமஞ்சளி	... ... 1 8 0
3.	*யாப்பணியிலக்கணங்கள்	... ...
4.	கவுத்தியசாரசங்கிரகம்	... ... 5 0
5.	பன்னாற்றிரட்டு	... ... 3 0 0
6.	மகாபாரதம் அரும்பதவுரையுடன்	... ... 4 0
7.	*தோத்திரத்திரட்டு	... ...
8.	*தமிழ்ச்சொல்லங்கால உயிர்வுருக்கம் முடிய, முத்துப்பால்	6 0 0
9.	*ஷ்டி இரண்டாம்பாகம்	... ... 4 8 0
	ஸ்டி மூன்றாம்பாகம்	... ... 5 0 0
9.	*அபிதானநிர்தாமணி	... ...
10.	தொல்காப்பியம் செய்யனியல் (ஏ. உதவா முதலிய)	... 1 12 0
11.	திருவகுணைக்கலம்பகும்	... ... 0 4 0
12.	*அமுதமம்பிகைபிள்ளை தத்தமிழ்	... ...
13.	கலைஞர்களிலேடைவெண்பா	... ... 0 8 0
14.	*தொல்காப்பியப் பொருள்திகார ஓராய்ச்சி	... ...
15.	திருவாரூர் நான்மணியாலை	... ... 0 4 0
16.	நீலகிருஷ்ணாசித்திருப்பிரம்மன் பக்காற்றிரட்டு (செந்துகன்)	... ... 1 0 0
	திருவாலவாய்த் திருக்கிருப்பதிகம் முதலிய	... ... 0 4 0

கடவுள்துணை.

# செந்தமிழ்.

தோகுதி-கா.]

சுபானு-வேஸ் ஆவணி மர்

[பகுதி - கா.

Vol. 40.

August-September 1943.

No. 10.

## அருளிச்செயற் பாடவமைதி

—அடு-ஆம் பக்கத் தொடர்ச்சி.

[ராஜ்னால்லி பி. வித்வார், ஸ்ரீ. மு. இராமசுவாமி சுரவார்தன்.]

33. வெண்பாவும் கட்டளைக்கல்க்குறையும் தளைவரையறை பெரிதுமுகடையன என்பதும், தளையிறை தேவூரமாயின் அவை செய்யினனப்படா என்பதும் யாவரும் அறிவர். பெரிய திருவக்தாதி, 40-ஆம் வெண்பாவில்—

“பொய்ப்போய் இதுவொப்ப மற்றில்லை வாகெஞ்சுரீசு போய்மிகுப்போய் மேற்கொசிச் சூலிச்சுல்”

என்பது, ‘பொய்ப்போய்’ என்பது தளைவரிச்சுறையால் நிபிக்க யாகினியர்—

“வெண்டளை பிறழுகைக்காக ஜூரங்டாமடிகள் முதற்கூர், தேமான் காப்க்காராய் துழையவேண்டியப்பற்றிப் ‘பொய்ப்போய்’ என்று அருளிச் செய்யப்பட்டது” [அருளிச்செய்தவர் தாடும் என்றபடி]

என்று எழுதியுள்ளார். இவ்வாறு, தளையிறைமாமர் காத்தலை மேற் கொண்ட அவ்வாசிரியர் கருத்துப் போற்றற்குரியது. ஆனால், இப் பிறழுவுகள், திவ்பப்பிரபந்தத்திற் பலவிடங்களிலும் அமையும்படி

அவர் விட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. [பின்வரும் பாட வகைத்திகள் காண்க.]

இனி, ‘போய்ப்போழ்ய்’ என்று தீபிகையாசிரியர்செய்த திருத் தத்துள் இரண்டாம் ‘போய்’க்குமட்டும் அளபெடை கூட்டி, பின்ன தற்குக் கூட்டாமல்விடப்பட்டுள்ளது. இது, முன்னேர்முறையன்று.

“பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று நுதல்”

“வெரிடு வெரிடு வருதியோ”

“விடாஅ விடாஅ வெரிஇப் பெயரும்” (யாப். வி.)

என அடுக்குத்தொடர்கள் முழுதும் அளபெடுத்தவாறு, ‘போலுய்ப் போலுய்’ என அமைதலே ஏற்கும். ஆனால் இது வெண் பாச்சிர் அன்றாகும். இவ்வாறு தளீப்பமைத்திக்காகப் பின்வருஞ் சொல்லில் அளபெடை கூட்டுவதினும், அச்சொல்லில் பின்னேர் அறியாதிட்டுவழக்கிய புள்ளியைமட்டும் நீக்கிவிடின் வெண்டளை பிறழாத உண்மைப்பாடம் வெளியாகல் காணலாம். அஃதாவது— ‘போய்ப்போய் வெங்கரகில்’ என்க. ‘போய்ப்பேற்றுது+வெங்கரகில்’ எனப் பிரித்துப் பொருள்கொள்க. ‘போய்ப் போயவ் வெங்கரகில்’ என வகரக்கேட்டலாமற் பாடங்கொள்ளினும் அமையும். பெரியாழ் வார்த்திரமொழியில் (2—6—9)

“பின்னிலங்கு ஷஸ் விப்டண நம்பிக்கு”

என்று தீபிகையாசிரியர் பதிப்பித்துப்போந்ததையும் ‘ஷண(வ்) விப்டணங்பிக்கு’ என்று திருத்தி ஒன்றையம்பெற அமைத்துக் கொள்க. “மன்னியாகத் தஜீனமேல்” என்ற பெரிய திருமடற் றூட்டில், தீபிகையாசிரியரே, ‘மன்னி+அ+நாகத் தஜீனமேல்’ என்று பிரித்துப் பொருள்கொண்ட முறைபொன்றுதே, மேற்காட்டிய திருத்தம். இவ்விடங்களிலெல்லாம், அகரச்சட்டு உலகறி பொருள்மேற்று.

34. நான்முகன்திருவந்தாதி 23-ஆம் பாசுரத்தில்,  
“வித்துமிட வேண்டுங் கோலோ விடையடர்த்த”

## அருளிச்செயற் பாடவமைதி

ஈக்ரு

என்ற முதலடி முன்றுஞ்சிரைத் தலைபிறழாமல், ‘கொல்லோ’ என்று திருத்திப்படிக்க. இங்ஙனமே, பெரியதிருவந்தாசி 76-ஆம் பாட்டில்—

“உலகளவும் யானு முள்ளுவ னென்கொல்லோ”

என்று தீவிகைகாரர்கொண்ட பாடத்தையும் ‘என்கொல்’ எனத் திருந்த ஒத்தகும்.

‘கொலோவி டையடர்த்த’

‘ஆவனென் கொல்லோ’

என்று பிரித்துத் தலைகொள்ளின், செப்பலோசையும் மோனீகளும் சிறந்துதிகமும் முன்னேர் திருவாக்குக்களைக் கெடுப்பதேயாகும். இவைபோலக் கொல், கொலோ, கொல்லோ—என்பவை, வெண்பா முகலியவற்றில் தடுமாறியமைந்த இடங்கள் தீவிகையுறையுட் பல வாகும். அவ்வங்விடங்களிலே, அவை விளக்கப்படும்.

35. நான்முகன் திருவந்தாசி 26-ஆம் பாசுரத்தில்—

“கண்டுகொள் கண்டாய் கடல்வண்ண யானுன் ஜீக்  
கண்டு கோள்கிற்கு மாறு”

என்பதனுள், ‘கண்டு கொள்கிற்கு மாறு’ எனத் தீவிகையாசிரியர் கொண்ட பாடம்,

‘கண்டு கொளகிற்கு மாறு’

என்று திருத்தற்குரியது. கண்டுகொள்ளவல்லனும்படி என்பது பொருள். ‘பணிந்தேத்திக் காண்கிலா’ என்ற பெரியதிருமொழித் தொடரிலும் (2-1-9) ‘காண்கிலா’ எனப் புள்ளிசீக்கி ஒசைநயம்பெற ஒத்தகும். மேற்காட்டியபடி ‘கொள்கிற்கும்’ என ஒற்றிட்டோதின்தளைசிதைவதாம். அவ்வாசிரியர் காட்டிய பதவுரையிலும் ஒற்றிட்டே மூலங்காட்டப்பட்டிருத்தலாலும், தளைப்பிறழழுவுற்றி அவர் குறிப்பிடாமையாலும் இத்திருத்தம் எழுதப்படலாயிற்று.

36. சிறியதிருமடவில்—

“பேரா யிருமுடையா ஜௌன்றன் பேர்த்தேயும்”

என்பதனுள், தளைகிளையாவாறு, ‘பெயர்த்தேயும்’ என்று திருத் திப்படிக்க. இதுவும் மேற்கூறியபடி, திருத்தம் குறிப்பிடப்படாமையாற் காட்டப்பட்டது.

37. முன்றுந்திருவந்தாதி 67-ஆம் பாகாம்—

“ஆங்கு மலருங் குவியுமால் உங்கிலாய்  
ஒங்கு கமலத்தி னெண்போது—ஆங்கைத்  
திகிரி சுடரென்றும் வெண்சக்கம் வானிற்  
பகரு மதியென்றும் பார்த்து”

என்பது. இவ்வெண்பாவில் ‘ஒண்போது—ஆங்கை’ என்றுள்ள தொடர், ‘ஒண்போ—தாங்கை’ என்று புணர்தல் விதி. அப் போது வெண்டளை சிலைவதாம். அவ்வாறு தளைகட்டுவது ஆழ் வார்கள் திருவாக்குக்குச் சிறிதும் உரியதன்று. அதனால், ‘போது’ என்ற குற்றகாத்தின்னின் சின்ற மெய்ம்முகலான சொல்லொன்று, எப்படியோ கேடுற்றது என்பது அறிஞர்க்கு எளிதிற் புலனுகும். அக் கேடுற்றசொல் யாது? அது, ‘தான்’ என்பதேயன்றி வேறன்று. அஃதாவது—

“ஒங்கு கமலத்தி னெண்போது—தாங்கைத்  
திகிரி சுடரென்றும்.....”

என்று ஆதியிலிருந்த பாடமே, ‘ஒண்போ—தாங்கை’ எனப் பிற் காலத்துச் சிலைக்கந்து வழங்குவதாயிற்று என்க. தான் என்றது, மலர்ந்தும் குவிந்தும் வரும் அஃது என்னும் குறிப்பிற்று; அசைச் சொல்லுமாம். இப்பாடம் பெரியவாச்சான்னில்லை வ்யாக்யான விரோதம் ஆகாமையும் நோக்கிக்கொள்க. முதற்றிருவந்தாதி 77-ஆம் பாட்டில் வேங்கடம், பூங்கிடங்கில்-என்பவற்றுக்கு, நான்கும் என்ற தனிச்சீர் எதுகையானவாறே, எண்டும் ஆங்கு, ஒங்கு என்ப வற்றுக்குத் தாங்கை என்பது எதுகையாயிற்று. இப்போதைப் பாடம், அத்பாபகர் ஒதிப் முறையில் சிலைக்குவந்ததேயாகும். இத்தகைய சிலைகளுக்கள் நூல்களிலும் உலகவழக்கிலும் உண்டு.

## அருளிச்செயற் பாடவமைதி

உகள்

என்டுப் போது தாங்கை என்பதன் திரிபான ‘போதாங்கை’ என்பது, சங்கதை (சங்கு+கதை) போலவும், தாங்கை யென்பதன் திரிபான தாங்கை என்பது, புங்கு (புங்கு), நஞ்சை (நஞ்செய்) போலவும் வந்தன என்க.

38. இராமாதுசநாற்றந்தாதி 48-ஆம் பாசுரத்தில்—

“நிகரின்றி நின்றவென் சீசதைக் குன்னரு வின்கண்ண்றி  
புகலொன்று மில்லை யருட்குமாஃ தேபுகல்.....”

என்பது பழைய வியாக்யானப்பதிப்பின் பாடம். இதன் ~~உத்திரி~~  
யைத் திவ்யார்த்ததீபிகையாசிரியர்—

“நிகரின்றி நின்றவென் சீசதைக்கு நின்னரு வின்கண்ண்றி”

என்று திருத்திப் பாடங்கொண்டுள்ளார். நான்முகன் திருவந்தாதி 70-ஆம் பாசுரவுரையிலும் இத்திருத்தப்பாடமேகொண்டு, தம் தீபிகையில் இவ்வடியை அவர் மேற்கோள்காட்டியிருப்பது காணலாம். இதனால், வெண்டளைபிறழாதிருப்பதொன்றே, கட்டளைக் கலித்துறையடியின் இலக்கணம் என்பது அவ்வாசிரியர்களுத் தென்று கொள்கின்றது. இவ்வாரூயின், வேறிலக்கணமும் அதற்குச் சிறப்பாக உண்டென்பது அவர் அறியத்தகும். அஃதாவது —நேரசை முதலாகிய கட்டளைக்கலித்துறை, ஓரடிக்கு எழுத்துப் பதினூறும், நிரையசை முதலாகிய அதனடிக்கு எழுத்துப் பதி னேழுமாய் வருதல் நியதி என்பதாம். ‘சீசதைக்கு நின்னருள்’ என்பதனுள் தளைத்தட்டல் இல்லையேனும், அத்தொடர்கொண்ட அடி, பதினெட்டெட்டமுக்தாய் ஒசைசிதைதல் நோக்குக. ஆகவே, ‘சீசதைக் குன்னருள்’ என்ற முன்னேர்பாடமே, திருத்தமான பாடம் என்க.

39. பெரிய திருமொழி 9-3-3-ஆம் பாசுரத்தில்—

“தாதுமல்கு தடஞ்சும்பொழில் தாழ்வீத் தோடர்ந்துபின்  
பேதை நின்னைப் பிரியேனென் றகன்று விடம்”

என்பதனுள் ‘தாழ்வர்த் தொடர்ந்துபின்’ என்று வியாக்யானப் பழம்பதிப்பி இரும், திபிகைப்பதிப்பினும் காணப்படுகின்றது. ஈண்டு, பெரியவாச்சாண்மிளை வ்யாக்யானம்:—

“(தாதுமல்கு தடஞ்சுழ்பொழில் தாழ்வர்) ஓக்கள் உதிர்த்த தாதுக்கள் மிக்கிருங்குள்ள தடாகங்களாலே சூழப்பட்ட பொழில் பர்யந்தங்களிலே; ஒத்த நிலங்களிலே என்றபடி. (தொடர்ந்து)...போகஸ்ரோதன்வயில் இவள் போனபோன வகைதொறும் வழிம்பிட்டுக்கொண்டுவந்தானுமிற்று. இவளுக்கு ஒருவகையால் ஓர் ஏற்றமுண்டாம்படி பண்ணிற்றிலன். எவ்வளவாகக் கலந்துபிரிந்தால் இவளை இழுக்கலாவது, அவ்வளவும் கலந்துவிட்டானுமிற்று”

என்று உள்ளது. தடம்சுழ்பொழிலான ஒத்தமைந்த இடத்திலே, கலவியிடைத் தண்மேப்பாடே தோன்றவும், தலைவிக்கு அதனில் ஏற்றமில்லையாம்படியும் அவளை விடாது தொடர்ந்து கலந்து பின் பிரியலாயினன் தலைவன் என்பது கருத்து. இதனால் ‘தாழ்வற்ற தொடர்ந்து பின் அகன்றன்’ என்பதே மூலபாடமாதல் தெளியலாம். தாழ்வு அற-கலவியில் (தலைவனது) குறைவு இல்லையாம்படி; எனவே, தலைவிக்கு அதனில் ஏற்றமின்மை பெறப்படும். இங்ஙனம்பெற்ற கருத்தையே, வ்யாக்யானத்தின் பின்வாக்கியங்கள் நன்குவிளக்கின. ‘ஒத்தமைந்த நிலத்திலே’ என்பது பெறும்படி ‘பொழில் ப்ராந்தங்களிலே’ என்று ஆதியில் அமைந்திருந்த வியாக்யானத்தொடரை, ‘பொழில் பர்யந்தங்களிலே’ என்று மாற்றிப்படித்துக்கொண்டும், அப் பர்யந்தப்பொருளுக்குத் ‘தாழ்வர்’ என்பது மூலச்சொல்லாக வேண்டுமென்று கருதியும் ‘தாழ்வர்த் தொடர்ந்து’ என்ற பாடத் தைப் பின்னேரல்லாம் வழங்கிவிட்டனர். உண்மையில், மூலத்தில் ‘தாழ்வர்’ என்ற சொல்லேனும், வ்யாக்யானத்தில் ‘பர்யந்தங்களில்’ என்ற பதமேனும் கிடையா. தாழ்வர் என்பதற்குப் பர்யந்தங்களில் என்ற பொருளும் தமிழ்மொழியில் இல்லை. ‘பொழில் பர்யந்தங்களிலே’ என்ற அச்சுத்தொடரும் சேராச்சேர்த்தியானது. ஆகவே,

## அருளிச்செயற் பாடவமைதி

உக்கு

“தாதுமல்கு தடஞ்சுழ்பொழில் தாழ்வுறுத் தொடர்ந்துபின்”  
என்றே திருத்தமாக ஒத்தக்கது.

**40. பெரியதிருமொழி 6—10—1-ஆம் பாசரத்தில்,**  
“எறிஞர் அரணமியக் கடந்தங்மிய”

என்பதனுள் ‘எறிஞர்’ என்பதை இரிஞர் என்று திருத்திப் படிக்க. இரிஞர் - பகைவர் என்பதூ திவாகரம். “இரிஞர் மகளிர் இலை நெஞ்சுமலை என்ற, வரியினாஞ் செங்காற் குழசி” என்றார் முத்தொள் ளாயிரத்தும். ஏறிஞர் என்ற வழக்கு முன்னால்களிற் பயிலாதது. இகர எகரங்களும், ரகர நகரங்களும் ஒதுமுறையிலும் எழுது முறையிலும் மாறிய இடங்கள் பலவாம்.

**41. பெரியதிருமொழி 6—9—10-ஆம் பாசரத்தில்:—**  
“பண்களகம் பயின்றதீர்ப் பாடவிலவ பத்தும் வ(ல)லார்  
விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே”

என்பதனுள் ‘விண்களகத்து’ என்பது ‘விண்கமுகத்து’ என்றோதல் சிறக்கும். விண் கழகம் - விண் னுலகங்கட்டு ஒலக்கமண்டபமாய்த் தலைமைபெற்ற பரமபதம் எ-று. பரமபதத்துத் திருமாமணி மண்டபமெனினும் ஆம். தீபிகையாசிரியரால்,

“ஈற்றமுடியில் ‘விண்கள் ஆகத்து’ எனப் பிரித்துக்கொப்பதல்லாமல், விண்களகத்து’ என்று கொண்டும் உரைக்கலாம். களம் + அத்து, களகத்து (நன்னால் உருபு. 13); சபையின்கண் என்றபடி”

என்று குறிப்புரை எழுதப்பட்டுள்ளது. இவ்வாரூயின், களம் + அக்து = களகத்து என்று புணருமேயன்றிக் களகத்து என்று இடையில் கப்பிரத்யயம் வருதல் தமிழில் இல்லை. இப்பொருளும் புணர்ப்பும் பெரியவரச்சான்னினை அருளிய பதபாடமும் அல்ல. ஆகவே, களகம் என்று முழுச்சொல்லாகவே கொள்ளத்தகும். பவழம் பவளம் முதலியனபோல, கழகம் களகங்கள் செய்ய வொதுக்கைளில் வருதல் மரபோம்,

42. பெரியதிருமொழி 9—5—3-ஆம் பாகுரத்தே,

“காலையும் மாலையொற்றுண்டு கங்குல்  
நாழிகை பூழியின் நின்டுலாவும்”

என்ற முதலடியுள், ‘ஒற்றுண்டு’ என்பது ‘ஒத்துண்டு’ என்று ஒத்தத்தக்கது. ‘காலையும் மாலையொத்து உண்டு’ என்பதற்கு பாதகவர்க்கம் என்பதை எழுவாயாக வருவித்து, (அது) “காலையிலும் மாலையிற்போலேயிருக்க பாதித்துமுடியாகின்றது” என்றும், காலை என்பதைனேயே எழுவாயாக்கி—‘காலையும் மாலைபோலே பாதக மாகாங்கின்றது’ என்றும் இரண்டுபொருள்கள் பெரியவாச்சான் பின்னோ வ்பாக்யானத்திற் காணப்படுகின்றன. இவ்விரண்டு பக்கங்களிலும் ‘ஒத்து’ என்பதற்குப் ‘போலே’ என்றபொருளைக் குறிப்பிட்டு, உவமத்தின் பொதுத்தன்மை விளக்க உண்டு என்பதற்குப் ‘பாதகமாக உள்ளது’ என்று கருத்துவிரித்து அப்பெரியார் உரையருளினர். இஃதறியாமல், ‘பாதகமாகாங்கின்றது’ என்ற தொடர் வ்யாக்யானத்தில் உள்ளதைக்கொண்டு, அதற்கு மூலம்வேண்டுமென்று, ஒத்துண்டு என்றிருந்ததை ‘ஒற்றுண்டு’ என்று மாற்றிப் பின்புள்ளோர்கொண்டபாடம் ஏற்கத்தக்கதன்றும். என்னை? ‘காலை மாலை பாதகமாகாங்கின்றது’ என்று, இடையே உவமவுருபு விரியாமலேக்கிறன், அது குறித்தபொருளை விளக்காமையோடு, ஒற்றுண்டு என்பது, ‘பாதகமாகாங்கின்றது’ என்றபொருளைச் செவ்வனம் பயவாமையாலும் என்க. எனவே, மாலையைடுத்து ‘ஒத்து’ என்ற உவமச்சொல் இருப்பது இன்றியமைபாதது என்பதும், உண்டு என்பது பாதகமாக உள்ளது என்ற பொருள்பட சின்றது என்பதும் அறியத்தக்கன.

[தோடரும்]

### பிழை திருத்தம்

செந்தமிழ், தொகுதி சர், பக்கம்-கூ, இறதிவரியில் ‘இருபத்துநாலாயிரப்படி’ என்றுள்ளதை நீக்கிவிடுக.

ஷி தொகுதி கல-ஆம் பக்கம் கல-ஆம் வரியில் ‘இரணியனைப் பொருத்து’ என்பதை ‘இரணியனைக் கொல்லுத்து’ என்று திருத்துக்.

ஷி தொகுதி உஅட-ஆம் பக்கம் கல-ஆம் வரியில் என்று என்பதன் பின், என என்பதைச் சேர்க்க.

# கம்பராமாயணசாரம்

## உத்தரகாண்டம்

[ராவ்ளாஹிப். ஸ்ரீ. வே. ப. குப்பிரமணியழதலீயாரவீகன் G.B.V.C.]

ஈ00-ஆம் பக்கத் தொடர்ச்சி

### சந்திரோதயம்

இருளையுண்டாக்கிக்கொண்டு மாலைவந்தது. இராவணன்மனம் மாலை (-காமத்தை)யடைய, மதி(-சந்திரன்) உதயமாயிற்று. ஞான தீபம் விளக்கப்பெற்ற மனத்தில் மாயையிருள் நீங்குதல்போல, சந்திரன் விளக்கப்பெற்ற உலகில் இருள் நீங்கியது.

இராவணன் அரம்பபடையப் பலவந்தப்படுத்திக் காமம் நுகர்தல்

குபேரனுடைய குமாரன் நளகூபரனை நாடிவந்த அரம்பபடைய இராவணன் கண்டு அளவற்ற மோகங்கொண்டு அவளை அனுகி அவள் அழகை இருபதுகண்களாலும் நோக்க நுகர்ந்து (-அது பவித்து) “உன் ஈர்யாது? பேர் யாது? உறவினர் யார்?” என்றார்கள். அவள் “என்பேர் அரம்பப. அளகையரசன்மகன் நளகூபரன் என்னாயகன்” என்றார்கள். இராவணன் சிரித்து “வேசையருக்கு (பொருள்கொடுப்போலே - நாயகரல்லாமல் தனித்த) நாயக ருண்டோ?” என்று சொல்லப் “பொதுமகளும் தன்னை மனைவி யாகங்கொண்டவளைக் கணவனுக்கொண்டு, கற்புக்கடன்பூண்டு, கொண்டானைத்தப்பாக் குலக்கொடியேபோல ஒழுகக்கடவள்” என்றார்கள்.

இராவணன் அவள்மேல் விழுங்குத தழுவத்தொடங்கியபோது, நடந்து “நெறிதப்பி நடவாதே. உன் தமயன் குபேரன்மகன்மனைவி நான். நீ எனக்குத் தந்தைமுறையினன்” என்றார்கள். அவன் அவள்

## செந்தமிழ்

குறியதைப் பொருட்படுத்தாமல் ("காதல் இருவர் கருத்தோக்க ஆதாவபட்டதே இன்பம்" என்ற அறிவில்லாமல்) அவளை வலாற் காரஞ்செய்து கருத்தோவ்வாக்காமம் நுகர்ந்தான்.

அரம்பபையாலும் நளகூபரனூலும் இராவணன் சபிக்கப்படுதேல்

அவள், "இனி மனம் இசீச்யாத மாதரைத் தீண்டுவாயானால் அவர் கற்புத்தீயால் ஏரிந்துவிழுங்கிடுவாய்" என்று குறிச்சென்று நளகூபரனுக்கு நடந்ததைத் தெரிவிக்க, அவன் சினந்து, "என் இல்லானைத் தீண்டிய இராவணனுடைய தலைகளெல்லாம் முடிக னோடு பொடிகளாகிவிழுக" என்று சபித்தான்.

### குரியோதயம்

இராவணன் தன் விரகதாபத்தால் இரவுநீட்டிப்பதையுணராமல் என்தாமதத்தால் நீட்டித்ததென்று கோபித்துத் தண்டிப்பானென்று நடுங்குவான்போன்று (ஒளிக்கிரணங்கள் சலித்திலங்கச்) சூரியன் உதயமானான்.

இராவணன் வீணை ஜூ வதுக்கு வருவதை

இந்திரன் திருமாலுக்குத் தேரிலித்தல்

இராவணன், சேனைசூழப் பொன்னுலகத்தை கோக்கிப் புறப்பட்டான். அதுதெரிந்து, தேவர்கள் இந்திரனுடன்சென்று திருமாலையடைந்து அடிவணங்கிசின்றார்கள். அவன் "உங்கள் மனத்துள்ளே கவலையுள்ளதென்று காண்கின்றேன். அதைச் சொல்லுங்கள்" என, இந்திரன், "இராவணன் மன்னுலகை வெற்றிகொண்டுவிட்டு விண்ணுலகைவெல்ல வந்திருக்கிறேன். நாங்கள் யாது செய்வதென்று குறியருள்வாயாக" என்றான். திருமால், "அரக்கானைவரையும் அழித்து இராவணன் பிரமனிடம் பெற்ற வரத்தை ஒருவாறு மாற்றி அவன் தலைகளை அழுத்துத் தள்ளி உங்கள் துண்பத்தை யொழிப்பேன்" என்று சொன்னான்.

## தேவ இராக்கத் சேனைகள் போருதல்

அதுகேட்ட இந்திரன், தேவர்களோடுசென்று தன் அமராவதிகளை அடைந்தான். அப்போது இராவணன் சேனையோடு சென்று தேவர்கள் திடுக்கிடும்படி போர்முழுக்கம் புரிந்தான். தேவருக்கும் இராக்கதற்கும் போர்தொடங்கியது. அந்தப் போரைக் காலுறுதற்குப் பிரமன் வந்தான். தேவசேனையால் இராக்கத் சேனை முறியக்கண்ட இராவணன் தன் படைத்தலைவரைப் பார்த்துத் தேவசேனையைத் தாக்கும்படி ஏவினான்.

### சுமாலிவதை

‘சுமாலி, மகோதரன் மார்சன் முதலிய படைத்தலைவர்க்குமுக்கென்று, சூலம் தண்டு மழு ஈட்டி முதலிய ஆயுதங்களைப் பிரயோகிக்க, விண்ணவர்சேனை சோர்ந்து ஏன்னிட்டது. ஏன்னிட்ட சேனை சோர்வுசிங்கி முன்னிட்டுப் பொருதபோது, இராக்கத்சேனை தோற்றேடியது. அது கண்டு, சுமாலி தேவசேனைமீது பாணமாரி பொழிய, அவனை வசக்கள் எதிர்த்தார்கள். தேவேந்திரன் அவன் தேரைச் சிறைத்துச் சிரத்தின்மேல் தண்டாயுதத்தைச் சுழற்றி எறிந்தான். அது, எமலுடைய காலதண்டமோ, சிவலுடைய சூலாயுதமோ திருமாலுடைய சக்கராயுதமோ! என் ஜம்பாடு சென்று, மலைமேல் இடிவிழுந்தாற்போலச் சுமாலிதலைமேல் விழுந்து தகர்த்து அவன் உடம்பை உருத்தெரியாதபடி சிறைத்து உதிரம் (- இரத்தம்) ஆரூக ஒடச்செய்தது.

**இராவணன்மகன் மேகநாதனும் இந்திரன்மகன் சுயந்தனும் தம்மிற் போருதல்**

சுமாலி(யின் விற்போர்) என்ஜம் அணையாற் பாதுகாக்கப்பட்டிருந்த இராக்கத்சேனைவெள்ளும் அந்த அணை உடைந்ததனால் ஒடுதலுற்றபோது, தன் விற்போரணையால் ஒடிப்போகாதபடி

இராவணன்மகன் மேகநாதன் தடுத்துத் தேவசேனையைச் சேர்ந்த தேர்கள் யானைகள் குதிரைகள்மேலும் அவற்றின் பாகர்கள்மேலும் காலாட்படைவீரர்மேலும் அம்புகள் தொடுத்துவிடுத்தான். அதனால் தேவசேனை உடையக்கண்டு சிறி, இந்திரன்மகன் சயந்தன் வந்து எதிர்த்தான். இரண்டுபக்கத்துப் படைவீரர்களும் வியந்து பார்த்துக்கொண்டுகிற்க, இருவரும் தம்மிற் பொருபவராயினர். ஒருவரையொருவர் வெல்லமுயன்று, இவன் மேகநாதன் இவன் சயந்தனென்று பார்த்துக்கொண்டுகிற்போர் பகுத்தறியமுடியாத படி இருவரும் வேகமாகச் சாரித்தின்தனர்.

இந்திரன்தேர்ப்பாகனுடைய மாவியின் மகனும் சயந்தன்தேர்ப்பாகனுமான கோழுகன்மீது, மேகநாதன் கொடிய பாணங்களை விடக்கண்டு சயந்தன் சிறி மேகநாதன்தேர்ப்பாகன்மீது அம்புகளை விடுத்தான். அதுகண்டு மேகநாதன் சயந்தன்மீது அம்புகள் தொடுத்தான். அந்த அம்புகள் மார்பிலே தைக்க மயங்கிய சயந்தனைத் தேர்ப்பாகன் போர்க்களத்தைவிட்டு வெளியே கொண்டு போய்விடத் தேவர்கள் பயம்மிகுந்து பதறிச் சிதறியோடினர்.

### மேகநாதனேடு இந்திரன் போருதல்

இந்திரன், தன்மகன் மயங்கியதையும் “இராவணன்மகன் செயித்ததையும் கேட்டுச் சினம்மிகுந்து போர்க்கோலம்பூண்டுதேவேறிப் பேரிகை முதலிய வாத்தியங்கள் முழங்க, மாகதர் (-புகழ்பாடுவோர்) துதிக்க, அரம்பையர் ஆடுக் கந்திருவர் பாடப் பதினேருருத்திரரும் எட்டுவசுக்களும் இரண்டு அசுவினிதேவரும் (-தேவவைத்தியரும்) பக்கத்தில் பாதுகாத்துவரப் போர்க்களத்துக்குப் புறப்பட்டான். இராவணன் இந்திரனை யெதிர்க்கத் தொடங்கியபோது மேகநாதன் இடையேவந்து “நீங்கில் நான் பொருவேன்” என்று சொல்லித் தடுத்து வானவில்லோடுகூடிய மழைமேகம் இடித்துப் பெருமழைபொழிந்தாற்போல வில்நான்

ஒசையெழுப்பித் தேவசேனைமிது பாணமாரிசொரிந்தான். தேர்கள் சக்கரமும் அச்சாணியும் அச்சம் அற்று ஊழிக்காற்றால் உலையும் மலைகளாத்தன. யானைகள் கையும் கழுத்தும் காலும் வாலும் கொம்பும் அறுபட்டன. குதிரைகள் காலும் தலையும் குளம்பும் துண்டிக்கப்பட்டன. பதாகிப்படைவீரர் பட்டபாடு பகரும் பான்மையதன்று. போர்க்களம் தாழிபோன்றது; தேவசேனை தயிர் கிகர்த்தது. மேகநாதன் மத்தினை ஒத்தனன். மேகநாதன் ஏகனுயி னும் எண்ணிறந்த மேகநாதருளரோவென்று எண்ணும்படி (சாரி திரியும் வேகத்தினால்) மண்ணிலும் விண்ணினும் தெற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் எங்கெங்கும்தோன்றி வானத்தினின்று போர்கானும் பிரமன் முதலியோர் கண்ணையும் கருத்தையும் நிங்கானுயினுன். முப்புரமெரித்த மேருனில்லியும் (-சிவனும்) அரக்கரையும் அசரரையும் அழித்த சார்ங்க(மென்னும்) வில்லியும் (-திருமாலும்) ஒத்தால் ஒப்பாரேயன்றி வேறந்தவில்லியும் இந்த வில்லியை (மேகநாதனை) ஒவ்வாரென்று பிரமதேவன் பிரமித்துக் கூறினுன்.

### கும்பகருணன் பொருதல்

அப்போது கும்பகருணன் எண்டிசையும் கம்பம் (-அதிர்ச்சி) உறத் தண்டுகொண்டு குன்றுவந்ததுபோலத் தண்டாயுதமேங்கிப் பூரியதிர நடந்துவந்து தேவசேனையைத் தாக்கினுன். தேர்களைக்கொண்டு தேர்களையும் யானைகளைக்கொண்டு யானைகளையும் குதிரைகளைக்கொண்டு குதிரைகளையும் காலாட்களைக்கொண்டு காலாட்களையும் மோதினுன். அவன் திருப்பாற்கடலைக் கலக்கியும் நந்தரகிரியைப்போலத் தேவசேனைசமுத்திரத்தைக் கலக்கியது கும்பகருணபருவதமென்னும்படி பொருதான். தேவசேனைத்தலைவரான பன்னிருக்குரியர் பதினேருருத்திரர் எட்டு வசக்கள் முதலியவர்கள் அவனை எதிர்த்து (மலைமேல் மழைபொழிதல்போலச்) சரமாரிசொரிந்து கருமலை செம்மலையானதுபோல உடலைக் கும்

உதிரம் (-இரத்தம்) பெருக்கசெய்து இராக்கத்சேனையைத் தாக்கித் தகர்த்து எங்கும் பின்மலைகள் குனியவும் இரத்த ஆறுகள் பெருக வும் செய்தார்கள்.

### இந்திரனேடு இராவணன் போருதல்

இவ்வாருக இராக்கத்சேனை ஈடுமிக்கதைக் கண்டு, இராவணன், வடவாழுகாக்கினிபோலக் கோபத்தி கொடுத்தெழு, வண்டுறுக்கி (-உதட்டைமடித்துக் கடித்து) விண்ணவர்ப்படையைப்போக்கித் தேவரச்செலுத்தித் தேவசேனையிலுள்ள தேர்கள் யானைகள் குதிரைகள் காலாட்கள்மீது கோடைமழுபோலப் பாணமழுபொழிந்தான். அதனால் தேவசேனை தீவிழுந்த பஞ்சபோல அழியக்கண்ட தேவேந்திரன் சிறி இரத்ததை இராவணனைதிரே செலுத்தி அவன் மார்பிலும் தலைகளிலும் கைக்கும்படி சரங்களைத் தொடுத்துவிடுத்தான். அந்த அம்புகள் அழுந்தியும் ஆற்றலழி யாத இராவணன் எதிரம்புகள் எய்தான். இருபக்கத்துப் படைவீரரும் எதிரெதிராக எய்த அம்புகளால் இரண்களமெங்கும் சரமயமானது. இந்திரன்படைவீரரால் தன்படைவீரர் மிகுதியாக இறக்கக்கண்ட இராவணன் மனம்வருந்தித் தன் சாரதினைப்போக்கித் “தேவரத் தேவசேனையின்நடுவே செலுத்துவாயானால் யாவரையும் கொன்று இந்திரனையும் கொன்றிடுவேன். முன்னமே மன ஜூலகத்தையும் பாதாளலோகத்தையும் வென்ற யான் (விண்ணஜூலகத்தையும் வென்றேனுகி) மூவுக்கிற்கும் காவலனுவேன்” என்று கூறினான். அவன் கறியவாறே சாரதிசெய்தபோது இந்திரன், பக்கத்திருந்தவரைபோக்கி, “இராவணன் என்னை வஞ்சனைசெய்து கொன்றிட என்னுகின்றான். நா ஆம் அவன் வஞ்சனைக்கு எதிர் வஞ்சனைசெய்து அவனை யிறுகப் பினித்துக் கட்டுவேன்” என்று கூறி, இராவணன்முன் நில்லாமல் ஒடினிட்டான். அப்போது இராவணன், தேவசேனையை மிகுதியாக அழிப்பானான்.

தூதிப்போன இந்திரன் பலத்த படையோடுவந்து இராவண(ஷதப்பியோட வழியில்லாமல் அவ)னீச் சுற்றி வளைஞ்சுகொண்டான். அதுகண்ட அரக்கர் தென்னிலங்கைமண்ணவன் செத்தானென் ரெண்ணித் தியங்கினார்கள்.

மேகநாதன் இந்திரனைக் கட்டிச் சிறைப்படேத்தல்

அந்தச்சமயத்தில் மேகநாதன் உற்றுஇடத்துதவுவானும், வந்து குறுக்கிட்டுத் தந்தையை வளைஞ்ச சேனையை அழித்து இந்திரன்மார்புமிதும் தேர்மீதும் சாரதிமீதும் மிகுந்த சரங்களை விரைஞ்து விடுத்தான். இந்திரன் இதன்மூன் எந்தப்போரிலும் பட்டறியாத பாடுபட்டு(ச் சிறைந்த தேரினின் றிறங்கி விரைஞ்து) விழுடிநேரத்துக்குள் ஜூராவதம் (-இந்திரன் வாகனமாகிய வெள்ளையானை) என்னும் யானைமீதேறிப் போர்புரிவானானான். அப்போது மேகநாதன் சிவனிடம்பெற்ற வரபலத்தினால் பேரிருள்ளுடும்படி மாயைசெய்ய, இந்திரன் செய்து இன்னதென்று தெரியாது சிந்தைகலங்கித் திகைத்துங்கின்றான். அப்போது அவனை மேகநாதன் எமலுடைய காலபாசம்போன்ற கயிற்றினால் கையும் மெய்யும் இறுகக் கட்டினான்.

இந்திரன் அகப்பட்டானென்று இராக்கத்சேனை பேராரவாரஞ் செய்ய, மேகநாதன், இராவணனை அடைந்து, “இந்திரன் என்கைவசமானான். இனி உனக்கு எதிரி எவருமில்லை. தேவர் சேனிக்க உலகமெல்லாம் ஒருசேர ஆள்வாயாக” என்றான். அவனை இராவணன் பெருமகிழ்வடன் இருபதுகைகளாலும் இறுகத் தழுவி “தீ திரிலோகாதிபதியான\* இந்திரனை வென்றது எல்லா வுலகங்களையும் வென்றதாம்” என்றான்.

இராவணன் இந்திரனை இலங்கைக்குக்கொண்டுபோய்ச் சிறைவைத்தான்.

\* திரிலோகாதிபதி - இந்திரன். (தமிழராதி.)

பிரமன் இந்திரனைச் சிறைவிலேத்தல்

அப்போது தேவர்கள் பிரமதேவனை முன்னிட்டுக்கொண்டு வந்து இராவணனைக் கண்டார்கள். பிரமன், இராவணனையோக்கி, “ஹீரேஹே! உனக்கெதிர் ஒருவருமில்லை. உன்மகன் இந்திரனைச் செயித்ததனால் இந்திரசித்து என்ற பெயர் பிரபலமாக உலகமெல்லாம் வழங்கப்பெற்றவனான். தேவர்கள் என்னை முற்கொண்டு உன்னிடம் வந்தகாரியம் தேவராசனைச் சிறைவிடுவிப்பதாம்” என்றார்.

“இந்திரனைச் சிறைவிடுத்தற்கு ஈடாக யான் தக்க பேறுபெற வேண்டும். உலகங்களுள்ளவரையும் நான் உயிர்வாழ்ந்திருக்கும் வரம் அருள்க” என்று இந்திரசித்து கூற, “பிறந்த உயிர்களைல்லாம் இறந்திடக்கடவன்” என்று பிரமன் கூற, “ஆயின், சிவன் அளித்த தெய்வத்தேரினின்று நான் போர்ப்புறியும்போது சாவு சேராதவாறு வரந்தருக்” எனத் “தந்தே” என்றார் பிரமன். “எதிரிகளை வெல்லுதற்கு யான் யாகஞ்செய்துமுடித்தால் அவர்களைவரும் தோற்கும்படி வரமருள்க” என்று இந்திரசித்து வேண்ட, “இந்தவரமும் பெற்றுய்” என்றார் பிரமன்.

இந்திரசித்து, இந்திரனைச் சிறைவிடுவித்துப் பிரமன்முன் கொண்டுவந்தபோது இந்திரன் மானவேல் மார்பில் ஊன்றப்பட்டு வருக்கும் மனத்தினனுய், ஒருவரையும் முகம்பிமிர்த்துபாரானுய்த் தலைகவிழ்ந்து வெட்கப்பட்டுவிண்றார். பிரமன் அவனை “உன் ஜுடைய பொன்னுலகுக்குப் போவாயாக” என்று சொல்லிப் போனான்.

அ-வது தீக்குவிசயப்படலம் முற்றிற்று

# இலக்கியமும் சமூகமும்\*

ஸ்ரீ ராவல்லாகிப் ளஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள், B.A., B.LL,

இன்று ஸ்ரீஜயங்கி. கண்ணன் பிறந்த திருநாள். அவன் இறந்த இடமோ வடமதுரையில். இத்தேவர்களியங்கள் நமக்கு எப்படித் தெரியவந்தன? மகாபாரதத்தால். இம் மகாபாரதமும் பின்னர்த் தோண்றிய பாகவதமும் இல்லாமற்போன்று நாம் அணை வரும் பக்தியோடு வணக்கிவரும். கண்ணப்பானும் இல்லை.

கண்ணன் தீராத வினையாட்டுப்பிள்ளை. அவன் செய்த குறும்புச்செயல்களுக்கு அளவில்லை. கன்றுகளோடு அவற்றின் செல்கில் கட்டெறும்புகளைப் பிழக்குவிடுவான்; எண்ணையக் குடத்தையுருட்டி இளம்பிள்ளைகளைக் கிள்ளி யெழுப்பிக் கண்ணைப் பூட்டி விழித்துக் தீம்புகள் செய்வான்; கன்றின்வாலில் ஓலை கட்டி நூட்செய்வான்; கனிகள் உதிர ஏறிவான்; பாம்புக்குப்பின் தொடர்ந்தோடி அதைப் பிழக்குக்கொண்டு ஆட்டுவான். அவன் தெருவிலுள்ள பெண்களுக்கு ஒயாத தொல்லை. பெண்களுடைய

பின்னைப் பின்னின் நிழுப்பான்—தலை

பின்னே திரும்பு முன்னேசென்ற மறைவான்

வண்ணப் புதுச்சேலை தனிலே—பழுதி

வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.

இப்படிப்பட்ட குறும்பன் பெரிய மாயாவியாகவும் இருந்தான். இக்காரணத்தினாலே ‘மாயக்குத்தன்’ என்று பெயரும் படைத்தான். எல்லாவற்றிற்கும் மேலரக நம்மவர்க்கு அரிய உபதேசங்களைச்செய்து கீதாசார்யனுக வினங்கினான். இப்புருஷோத்தமனை நமக்கு அளித்தது பாரதமே. இப்பேரிதிகாசத்தையே கண்ணன் பிறந்த இடமாக நாம் கருதுவோமானால் அது சிறிதும் தவறாக மாட்டாது. கண்ணன் திருவுவதாரந்தெய்தது பாரதத்திலேதான்.

\* சென்னை ஆகில்-இங்கிய-ரேடியோலில் 24-8-43-ல் ஒலிபரப்பியது. அனுமதியுடன் பிரசரிக்கப்படுகிறது.

இவனைப் பரம்பாருளாகக்கொண்டு வழிபடும்சமயத்திற்குக் காரணமாயிருந்ததும் இப்பரம இதிகாசங்தான். காவியத்தால் நமது சமுதாயமானது ஒரு லட்சியபூருஷனைப் பெற்று ஒரு சமய பேதத்தையும் மேற்கொண்டு ஒரு தத்துவவிசேஷத்தையும் அறிந்து அதனால் விளைந்த ஒழுகலாற்றிலே நிகழ்ந்துவருகிறது. இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பினைக் கிருஷ்ணபரமாத்மாவின் திவ்யசரித்திரம் நன்கு புலப்படுத்துகின்றது. இத்தொடர்புமிக்க நெருக்கமானது; அத்தியந்தமானது; நமது சமுதாயத்தின் ஒவ்வொருபகுதியிலும் வைத்துவிடின்றுவிளங்குவது.

இனி உலகத்துள்ள இதிகாசங்களுள் தலைசிறந்ததாகக் கருதப்படும் இம்மகாபாரதம்தானும் இந்துசமுதாயவளர்ச்சியின் ஆதி சிலையில் தோண்றியதாகும். அந்திலையில் மக்களது மனோபாவனை வீரப்பெருஞ்செயல்களில் ஈடுபட்டிருந்தது. புகழ் படைத் தபெருவீரர்களுடைய குணத்திசயங்களிலே அழுங்கின்று மகிழ்ந்தது. இவற்றிற்குக்கத்தாகவே கருத்துக்களும் மொழிகளும் கையாளப்பட்டன. சுவர்க்கவாசிகளும் பூலோகவாசிகளும், அதாவது தெய்வப்பிறப்பினரும் மக்கட்டிறப்பினரும் ஒருவரோடாருவர் கலந்து உறவாடியும் பகைமைழுண்டு போர்ப்பிரிதும்வந்தன ரென்று அக்காலத்தவர் என்னினர். தொடர்க்குதுசெல்லும் நீண்டகாலகளைக் கேட்பதில் பெருவிருப்புற்றிருந்தனர். இத்தகைய சமுதாயம் பாரதத்திற்கு விளைவிலமாயிருந்தது. சமுதாயத்திற்கும் இலக்கியத்திற்குமுன்ன தொடர்பினை ஒருவாறு இனு விளக்குகிறது. ஆனால் மேலேகுறித்த வீரியகாலம் (Heroic Age) பாரதம் முதலிய இதிகாசங்களினின்றும் ஆகித்துக்கொள்ளப்பட்ட ஒரு காலப்பகுதியாம். இங்னமைமைந்தகாலமும் சமுதாயநிலையும் உலகமுழுவதிலும் காணப்படும் உண்மையேயாயிலும் சமுதாய-இலக்கியத்-தொடர்பினை ஏதுக்காட்டி நிறவுவதற்குப் போதுமானதல்ல. சரித்திரமூலமாய் நன்கறிந்த ஒருகாலப்பகுதியிலுள்ள சமுதாயநிலையும், அக்காலத்துத்தோண்றிய இலக்கியத்தின்மையையும் ஒப்பிட்டுப்பார்ப்பதே தக்கநெறியாகும்.

கி. பி. 7, 8-ஆம் நூற்றுண்டுகளில் தமிழ்நாட்டுச் சரித்திரத்தை கோக்குவோம். அக்காலத்துப் பல்லவ அரசர்களுள் ஒருசிலர் சைனசமயத்தவராயும், வேறுசிலர் வைணவசமயத்தவராயும் பின் தும் ஒருசிலர் சைவராயும் இருந்தனர். பாண்டிய அரசர்களுள்ளும் ஒருசிலர் சைவராயும் வேறுசிலர் சைவராயும் இருந்தனர். பாண்டிய நாட்டுலும் காஞ்சி முதலிய பல்லவ-ஆசிக்கியம் நிறைந்த நாட்டுலும் சைனத்துறவிகள் ஏராளமாக வசித்துத் தங்கள் கொள்கைகளைப் பரப்பிவந்தார்கள். மதுரையைச்சுற்றியுள்ள எட்டுப் பெரிய குன் றங்கள் இத்துறவிகளின் இருப்பிடமாக விளங்கின. இவர்கள் எப்போழுதும் வாதம்புரிந்தும், பிறசமயத்தவர்கள் தங்கள் சமயத் தைத் தழுவச்செய்தும், அரசாங்கமொப்பும்படி தங்கள் சமயத்தை மேம்படுத்தியும் வந்தனர். சைனசமயத்திற்குமுன்னாக, தமிழ் நாட்டுப் புராதனசமயமாய்விளங்கிவந்தன சைவ வைஷ்ணவமாகிய வைத்திகசமயங்கள். சைனசமயம் அறிவுவலியாலும் சாஸ்திர ஞானத்தாலும் தர்க்கவன்மையாலும் சிறந்து விளங்கிற ற. வைத்திகசமயங்கள் பக்தியையே பெருந்துணையாக்கொண்டு அப் பக்திநெறியையே வலியுறுத்திவந்தன. சிறிதுகாலம் தர்க்கநெறி யின்முன் எதிர்கிற்கலாற்றுது இவை தளர்ச்சியுற்றிருந்தன. ஆனால் உணர்ச்சிமேலீட்டால் எழுந்த இப்பக்திநெறி வெகு விரைவில் தர்க்கநெறியைப் புறங்கண்டுவிட்டது. நாடுமுழுவதும் பக்திப் பெருவெள்ளம் பரந்து பரய்ந்து தர்க்கமாகிய பெருநெருப்பை அவித்துவிட்டது. பக்திக்கு வித்து ஊன்றியவர்கள் அப்பர், சம்பந்தர் முதலிய சைவநாயன்மார்களும் பெரியாழ்வார், குலசேகரர் முதலிய ஆழ்வார்களுமே ஆவர்.

மேற்குறித்தன எல்லாம் சரித்திரம் ஒப்பிய உண்மைகள். இவை நிகழ்ந்தகாலங்களில் எவ்வகையான இலக்கியங்களை நாம் எதிர்பார்க்கவேண்டும்? தர்க்கநூல்களை எதிர்பார்ப்போம்; பக்தி நூல்களை எதிர்பார்ப்போம்; பக்திக்கு இன்றியமையாத கதைகளை எதிர்பார்ப்போம். இவ்வகையான நூல்களோ இக்காலங்களில் தோன்றின. குண்டலகேசி பிங்கலகேசி நீலகேசி முதலியன் தர்க்கநூல்கள்; தேவாரம் நாலாயிரம் முதலியன் பக்தி நூல்கள்;

## செந்தமிழ்

திருத்தொண்டத்தொகை முதலியன பக்திக்குரிய கதைகளைக் குறித்து எழுந்தன.

இனி 9, 10-ஆம் நூற்றுண்டுகளில் நம்காட்டுச் சரித்திரத் தைக் கூர்ந்து நோக்குவோம். இந்நூற்றுண்டுகளில் சோழரது ஆதிக்கியம் தமிழ்நாட்டில் நிலைபெற்றுவிளங்கியது. வடநாடுகளிலும் கடற்கப்பறமுள்ள பர்மா சுமாத்திரா ஜாவா முதலிய நாடுகளிலும் சோழர்களது வெற்றிக்கொடி பறந்தது. போர்புரிதலும் நாடுகளை வென்றுகொள்ளுதலும் சோழர்கள் மேற்கொண்ட தொழிலாக முடிந்தன. நாட்டுமக்களில் தலையாய்வர்களும் இத்தொழிலில் ஈடுபட்டனர். அரசரது சேனையகர்களாகவும், அடிப்படுத்திய நாடுகளில் பிரதிதிகளாய் ஆட்சிபுரிபவர்களாகவும், சோழராஜ்பத்தின் ஆட்சிமுறை அதிகாரிகளாகவும் இவர்கள் விளங்கிவந்தனர். அரசர்கள் சிவபக்தர்கள்; எனவே நாட்டுமக்களும் சிவபக்தர்களாயிருந்தனர். போர்த்தொழிலில்லாத காலங்களில் கோயில்சிர்மாணத்திலும் அரசியற் சீர்திருத்தத்திலும் கல்வி கலை முதலியவற்றை அமிகிருத்திசெய்வதிலும் அரசர்களும் அவர்களோடொப்ப நாட்டுப்பெரியார்களும் ஊக்கங்கொண்டனர். தமிழ்நாட்டின்கிருத்தி பிறநாடுகளிற் பரவுவதாயிற்று. போர்த்தொழிலும் ஆட்சித்தொழிலும் பத்தினமையும் கோயிற்கைகளியமும் தமிழ்ச்சமுதாயத்தை இயக்கிவந்தன.

இக்காலங்களில் எவ்வகையான இலக்கியங்களை எதிர்பார்க்கக் கூடும்? கலிங்கத்துப்பரணி முதலிய போர்ப்பிரபந்தங்கள், சாஸன கனிதைகள், மெய்க்கீர்த்திகள், உலா, கோவை, அந்தாதி முதலியன, திருவிசைப்பா முதலிய பக்திநூல்கள், திருத்தொண்டர் திருவந்தாதி முதலிய பக்திவிளக்கநூல்கள், ராஜாஜேஷவர் நாடுகம் முதலியநூல்கள் தோன்றின. சமயத்தைவிடுத்து உலகியல் விஷயங்களை நூற்பொருளாகக்கொண்டு பலசெய்யுட்களும் இக்காலத்து மிகுதியாய்ப் பிறந்தன. சமுதாயத்திலைக்கும் இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பை இது ஏன்கு விளக்குகின்றதல்லவா?

இனி 19, 20-ஆம் நாற்றுண்டுகளில் இலக்கியசரிதத்தை நோக்குவோம். இச்சரிதமும் சமுதாயத்தின் விளைபொருளே இலக்கியம் என்பதை வலியுறுத்திக்காட்டுகிறது. இந்நாற்றுண்டுகளில் கிறிஸ்தவசமயப் பாதிரிமார்கள் தங்கள் சமயத்தை நமதுநாட்டிற் புகுவித்தனர். ஆங்கில அரசாட்சி இங்கே வேறான் நியது. ஆங்கிலக் கல்விமுறை பரவலாயிற்று. கல்வி ஒரு சிலர்க்கேயென்று அனைவர்க்கும் உரித்தானது என்னுடைய கொள்கை பிறந்தது. மேனுட்டுக்கலை களைக் கற்றுணரும் பரப்பறப்பு ஏற்பட்டது. இவற்றிற்குத் தக்கபடி சமுதாயங்களையும் மாறுபட்டது. சமுதாயவகைகளிற் கிறிஸ்தவ சமுதாயம் ஒன்றும் புதிதாகத் தோன்றியது. இதற்கும் நமது வைத்திசூழ்முதாயத்திற்கும் போர்சிகம் நிற்கிறது. ஒன்றை ஒன்று ஓயாது எதிர்த்துப் போராடியது. கிறிஸ்தவசமயநூல்கள் சில தோன்றின. பைசிள் மொழிபெயர்க்கப்பட்டது. இரட்சணிய யாத்திரிகம் முதலிய நூல்கள் இயற்றப்பட்டன. கண்டனநூல்கள் சிலவும் எழுந்து கூத்தாடின. சமுதாயத்திலே விளைந்த கல்விப்பரப்பறப்பு ஆங்கிலக்கல்விமுறை அனுபவத்தில் வருதற்குக்காரணமாயிருந்தது. பழைய நிகண்டுகள் வழக்கொழிந்தன; புதிய அகராதிகள் பிறந்தன. பழைய இலக்கணங்கள் மங்கி மறையலாயின; எளிய முறையில் இயற்றப்பட்ட இலக்கணங்கள் வழக்கிற புகுக்குதன். அறிவுப்பொருள்களெல்லாம் வசனநூல்களால் உணர்த்தப்பட வேண்டுமென்ற கொள்கை பிறந்தது; வசனநூல்கள் பல தோன்ற வாயின. மேனுட்டு அறிவியல்நூல்கள் ஒருசில தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. இவைபோன்ற முயற்சிகளில் சமுதாயம் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தது. இதனால் பழையனபோற்றும் சமுதாயப்பகுதி இல்லையென்று எண்ணுதல் தவறு. ஒருசில மடங்களும் மடங்களைச் சார்ந்தவர்களும் பழையநூல்களைப் போற்றி வந்தனர். இப்பகுதியாரிற் சிலர் பழைய முறையில் நூல்களையும் பூராணங்களையும் இயற்றிவந்தனர். இவர்களுள் மகாவித்வான் மீனுட்சிசுந்தரம்பிள்ளை தலைசிறந்தவர். ஆங்கிலம் கற்றுவல்ல அறிஞர்கள் சிலர் பழமையைப் புதியமுறையிற் பேணினர். பழைய நூல்களைத் திருத்தமுற அச்சிறப்புதிப்பித்து வெளியிட்டனர் ஒரு சிலர். வேறுசிலர் ஈடுடின் பழைய சரித்திரத்தை ஆராய்ச்சியால்

விளக்கி நூல்களை இயற்றினர். இன்னும் சிலர் பழைய நாகரிகத்தின் பெருமையை நூல்வாயிலாகப் புலப்படுத்தினர். ஆனால் மேற்குறித்தவற்றிற் பெரும்பாலன மேனுட்டுக்கல்வியாலும் அச்சியங்கிரஸ்தாபனத்தினாலும் தமிழ்சமூதாயத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியின் பயண்கள் என்பது மனங்கொள்ளவேண்டும்.

19-ஆம் நூற்றுண்டின் இறுதியில் நமது சமூதாயத்தில் தேசிய வுணர்ச்சி தோன்றத்தொடங்கிற்று. இவ்வுணர்ச்சி நாடுமுழுவதும் வெகுவிரைவிற் பரவியது. கல்வியாளரிடத்தும் பிறரிடத்தும் இவ்வுணர்ச்சி பரவி வளர்ந்துவரத் தொடங்கிற்று. இவ்வுணர்ச்சிதான் சுப்பிரமணியபாரதியையும் அவருடைய அற்புதக்கவிதையமிர்தத் தையும் தமிழ்சமூதாயத்திற்கு உதவியது. இதுவும் சமூதாயத்திற்கும் இலக்கியத்திற்குமுள்ள நெருங்கிய தொடர்பை நன்கு எடுத்துக்காட்டுகிறது.

நிலத்தின் தன்மையை அதினிடந்தோன்றிய பயிர்மூலைகாட்டும். ‘நிலத்திற்கிடந்தமை கால்காட்டும்’ என்றனர் வள்ளுவர். சமூதாயத்தின் தன்மையை அதனிடத்துத்தோன்றிய இலக்கியங்கள் காட்டும். சமூதாயத்தின்தன்மை காலங்கிலைக்கேற்ப மாறுபடும். இவ்வாறு காலங்தோறும் மாறுபட்டுவருந்தன்மையையும் அவ்வக்காலத்துத்தோன்றிய இலக்கியங்கள் காட்டவெல்லன. சமூதாயமும் இலக்கியமும் ஒன்றையொன்று தாக்கிப் புதுப்பயன் விளைவித்தலும் உண்டு. இங்களமுள்ள தொடர்ச்சினை நன்குணர்ந்தோமாயின் நாட்டின்சரித்திரமும் இலக்கியசரித்திரமும் பெரிதும் விளக்கம் எய்தும்.

---

# பண்டைத்தமிழர்

நல்லூர் குவாமி தூணப்பிராசாரவர்கள்

உலக-ஆம் பக்கத் தொடர்ச்சி.

## V பழங்கால எழுத்துமுறை

மத்தியதரைக்கடலோரங்களில்கின்றே தமிழர் புறப்பட்டு வந்தார் எனத் துணிதற்கு வேறேர் ஏதுவாக அக்கரைஞாடுகளி லும் தமிழகத்திலும் முன்னாளில் வழங்கிய எழுத்துமுறை அடித் தளத்தில் ஒன்றே ஒன்றாக இனி எடுத்துக்காட்டப்படும். அதற்குத் தோற்றுவாயாய், முன்பு மக்கள்பேசும்மொழியே எல்லாச் சீர்திருத்தத்துக்கும் அடிப்படையாம் என்ற உண்மையை நோக்குதல் நன்று.

### பாலைத்துயும் மனுத்துரும்

உள்ளக்கிடக்கைகளைப் பாலைத்துயக்கொண்டு விளக்கமாய் எடுத்துக்காட்டும்வன்மையாலன்றே மனிதர் ஒன்றுகூடித் தங்கள் கருத்துக்களை ஒப்புநோக்கி வாழ்க்கையின் பலதுறைகளிலும் முன் னேற்றம் அடைவேற்றவார்கள். கட்டமாய்வாழும் மக்கள் தம் கருத்துக்களைத் தெளிவாய்விளக்கும் வாயில் ஒன்றின்றி இருப்பரேல், ஒருவர் அறிந்ததை மற்றொருவருக்கு அறிவித்து அவ்வறிவை விருத்தியாக்குதற்கு இடம் வராது. மனிதனுடைய புத்தியுள்ள சபாவத்திற்கு உரிய சிலாக்கியங்களுள் ஒன்றுகை பேச்சு வன்மையால், அவன், பிறருடைய அறிவுகளோடு தன் அறிவை யும் கூட்டி மேலும்மேலும் அறிவிற்கிறந்து, புதுப்புது முறைகளை யும் கருவிகளையும் உண்டாக்கிச் சீர்திருத்தத்தில் மேம்பாடு அடைகின்றன. புத்தியில்லாதனவாகிய மிருகங்கள் பேசத்தக்கன வல்ல. அவைகள் ஜம்புலன்களைமட்டும் சார்ந்த தங்கள் அறிவை அதிகப்படுத்தவோ, புதுப்புது முறைகளைக் கருவிகளைக்கண்டு

பிடிக்கவோ, சீர்திருத்தம் அடையவோ கூடாதனவாகின்றன. ஆதலாலன்றே மனிதர் திருத்தத்தின்மேல் திருத்தமடைஞ்சு காலத்துக்குக்காலம் நாகரிகத்தின் உயர்நிலையை அடைந்துவர, மிருகாசிகள், தாம் பல்லாயிரம் ஆண்டுகளின்மூன் இருந்தபடியே இன்றைக்கும் இருக்கின்றன. எந்த மிருகத்தின்வாழ்க்கையிலாவது, ஆயிரம் பதினூயிரம் ஆண்டுசென்றும், ஒரு என்னளவு திருத்தமேறும் வந்ததில்லை, இனி வரப்போவதும் இல்லை. ஏனெனில், அவைகளுக்குப் பேச்சு அல்லது பாலை எனும் சிறப்புரிமையினாற் குறிக்கப்படுகின்ற புத்தியாற்றல் இல்லை. பாலையை உண்டாக்கிப்பேசும் வன்மையும் அதன் இன்மையும் எனும் இவ்வறிகுறி மனிதனின் ஆற்றிவான்மா வேறு, மிருகங்களின் ஆற்றிவுயிர் வேறு எனக்காட்டிநிற்கும்.

பட்சிகளும் விலங்குகளும் ஒருவகைப் பாலையைப் பேசுவதாகச் சிலர் என்னுவது உண்டே? எனில், அவைகள் இடும் சத்தங்களுக்குப் பாலை எனும் பெயர் ஒருபோதும் பொருந்தாது. இரைகண்டுஇடத்தில் தம் இனத்தைக் கூவி அழைப்பதற்கும், ஆபத்துநிகழும்வேளை அதனைக் கூட்டத்துக்கு உணர்த்துதற்கும், ஜம்புலனேடுசேர்ந்த விருப்பு வெறுப்புக்களைக் காட்டுதற்கும் அவைகள் இடும் சத்தங்கள் இயற்கையாய் எழுகின்றன. ஆதலால் அச்சத்தங்கள் எப்போதும் ஒரேநிதமாய் உள்ளவைகளாம். மிருகாசிகள் பயத்தினால் அல்லது உவகையினால் தாக்குறும்போது தம்மையறியாமலே ஒவ்வொர் சத்தத்தை நிகழ்த்தும். அவைகளின் அமைப்பிலேயுள்ள இத்தொழிற்பாடு சுயேச்சையாயின்றிக் கட்டாயமாய் நிகழ்வதொன்று. மிருகாசிகள் அச்சத்தங்களைத் தாங்களாய்த் தெரிந்தெடுத்து நிகழ்த்தாது, தங்கள் சுபாவத்திற் கேற்ப இயற்கையாய் நிகழ்த்துகின்றன. ஆதலால் இச்சத்தங்கள் வெறும் ஒவிகளேயன்றி, யாதொரு பொருளையும் விளக்கிக்காட்டுதற்கு இயன்ற உச்சரிப்போடுகடிய சொற்கள் அல்ல. மனிதர்பேசும் சொற்களோ உச்சரிப்பினால் நன்றாய் வரையறுக்கப்பட்ட

சத்தங்களாம்; இச்சொற்கள் பஞ்சேந்திரியங்களில் உறுத்துகின்ற சுகதுக்க உணர்ச்சியால் இயல்பாய் எழுகின்ற கூக்குரல்ல, சாமானியம் எனும் பொதுமையை ஆராய்ந்துகண்டு நுண்ணிவால் எண்ணித்துணிந்து உருவாக்கப்பட்டவைகளாம். இதற்கு ஒரு உதாரணத்தைத் தொல்காப்பியரது,

‘புறக்காழனவே புல்லெனமொழிப  
அக்காழனவே மரமெனமொழிப’<sup>1</sup>

என்ற சூத்திரத்திற் காணலாம். புறத்தே வயிரமாய், அதாவது, நடுவில் வெறிதாய் இருக்கும் தாவரத்துக்குப் புல் என்று பெயர். நடுவில் வயிரமாய் இருப்பதற்கு மரம் என்று பெயர். இதில் உட்டுளை அல்லது நடுவில் வயிரமற்றதாய் இருக்கும் தாவரங்களையெல்லாம் ஒருக்கட்டமாய் மனத்தில் தரித்து அவற்றைப் புல்(பொள்ள ஊடையவை) என ஒரே இனத்தில் அடக்கியதுதான் சாமானியம், அல்லது பொதுமையாம். இவ்வாறே நடுவில் வயிரங்கொண்டதாவரங்களையெல்லாம் தொகுத்து மரம் (வயிரமுடையவை) என ஒரே இனமாக்கியதும் சாமானியம் அல்லது பொதுமையாம். அதுமட்டோ, புறம் (வெளியேயிருக்குந்தன்மை), அகம் (உள்ளிருக்குந்தன்மை) காழ் (இறுகியதன்மை) எனும் இச்சொற்களும் ஒவ்வொர் சாமானியத்தைதேவே விளக்குகின்றன என உய்த்துணர்க. ஒத்தபொருள்கள் அணைத்தையும் ஒன்றுசேர்நோக்கி அவற்றிற் கெல்லாம் பொதுவாயுள்ள ஒரு தன்மையைக் கிரகித்துக்கொண்டு அவற்றைக் குறிப்பதற்கு ஒருசொல்லையும் உண்டாக்கிவைக்கும் ஆற்றல், தனக்கு முன்னும் பின்னும் ஒரேதடவையிற் பார்த்துத் தன்னைத்தானே உணர்ந்து தன்னைண்ணக்களையும் மனோகிலைகளையும் தானே பரிசோதித்து ஒன்றுகூட்டி நிறைப்படுத்திவைக்கத்தக்க சிறசத்தியுள்ள மனிததுக்கேயன்றிப் பட்சி விலங்குகளுக் கில்லை. ஆகையால், மிருகாதிகள் தங்கள் பஞ்சபுலன்கள் அவ்வவற்றிற் குரிய விஷயங்களால் தாக்குறும்போது தாமறியாமலே ஒவ்வொர் தருணத்தில் இடும் சத்தங்கள் ஒருபோதும் பாலை எனப்படாது.

மிருகாதிகளின் ஒலிகளைக் கேட்டு மனிதன் சொற்களைச் சிருட்டிக் தான் எனக் கூறுவதும் பொருந்தாது.

### எழுத்துமுறை ஏற்பட்டவிதம்

பாலையே மனிதனுடைய கைவேலைகளுள் எல்லாம் அதிகப் பழையடையது என்ற வெளிப்படை.. ஆதிமனிதர் நாம் இன் றைக்கு “அடிச்சொற்கள்” அல்லது “தாதுக்கள்” எனக் கூறும் ஒருசில சிறு சிறு சொற்களைமட்டும் வழங்கியிருப்பர். அவைகளே விரிந்து விரிந்து உலகத்திற் காணப்படும் எல்லாப்பாலைகளிலும் பல்லாயிரத்தொகையான சொற்களாயின என்பர் மொழிநுலோர். மனிதர், தொடக்கத்தில் கைச்சைகை முதலிய குறிப்புக்களால் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கலாம் என்பர் கிளர்.. அப்படியேதான் நடந்திருப்பினும், சைக்கிணைகளைக் கண்ணாற்காணக்கூடாததுரத்தில் நிற்பொருக்கும் தங்கள் எண்ணாங்களை இன்னும் அதிக தூலக்கமாக விளக்கக்கூடிய குரலீ மனிதர் ஏன் தொடக்கத்திலேயே வழங்கியிருக்கக்கூடாது? சொற்களால் லாம் குரலாற் செய்யும் தெளிவான சைக்கிணைகளே என்பதும் ஒன்று,\* புதிதுபுதிதாய்க் கருவிகளைக் கண்டுபிடிக்கும் புத்தியாற்ற வூன்னா மனிதன் கண்ணிடம் அமைந்துள்ள குரலினால் கருத்துக்களைத் திருத்தமாய் வெளியிடும் சூழ்சியைக் கண்டுபிடியாமல் நெடுநாள் விட்டிருக்கமாட்டான்.

பொருள்களிலுள்ள பொதுத்தன்மையைக் கிரகிக்கும் சிறசத்தியினால் பாலையை உண்டாக்கித் தம் கருத்துக்களை முன்னிலையிலுள்ளோருக்கு வெளியிட்ட மனிதர், தங்கள் குறலுக்கு எட்டாத தூரத்தில் உள்ளோருக்கும் பிற்காலத்தாருக்கும் அவைகள் புலப்படும்பொருட்டு எழுத்தையும் பண்ணடக்காலத்திலேயே சூழ்ந்து ஆக்கிக்கொண்டனர் எனத் தோன்றுகின்றது. ஒவ்வொரு பொதுத்தன்மையை அல்லது எண்ணத்தைக் காட்ட ஒவ்வோர்

\* See Etymological and Comparative Lexicon of the Tamil Language p. ix,

பொருளை வழங்குவது இயல்பாகவே பெறப்பட்டதோன்று. இது தான் ஆதியில் எழுந்த உருவெழுத்துக்குத் தோற்றுவாயாயிற்று. இதற்கு எறேடோத்து எனும் கிரேக்க சரித்திராசிரியர் எடுத்துச் சொல்லிய ஒரு வரலாறு நல்ல உதாரணமாகும். அதாவது தாரிய எனும் பாரசீக அரசர் ஸ்கீத்தியருக்கு எதிராய்ப் படையெடுத்துச் சென்றகாலையில், இவர்கள், அவருக்கு ஒரு தூதனையனுப்பி, அவன் ஒரு பறவையையும் சண்டெவியையும் தவளையையும் ஐந்து அம்பு கொண்ட ஒருகட்டையும் கொண்டுபோய் அவரிடம் கொடுத்து விட்டு ஒன்றும் பேசாமல் திரும்பிவரச்செய்தார்கள். தூதன் கொடுத்துப்போன பொருள்களால் அறியக்கூடிந்த கருத்து யாது என்று தாரிய ஆலோசித்து, தம்மைபே ஸ்கீத்தியர் தங்கள் தேசத் தின் ஆகாயத்துக்கும் நிலத்துக்கும் நீருக்கும் தலைவர் என்று ஏற்றுக்கொண்டதற்குக்குறிப்பாக அப்பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன என்றார். அரசருடைய உத்திடீபாகத்தருள் ஒருவரோ: அப்படியல்ல, பாரசீகப்படையாளர் பட்சிகளைப்போல ஆகாயத்திற் பறக்கவும் சண்டெவியைப்போல் நீரைத் தாண்டிப்போகவும் கூடாவிடில் தங்கள் அம்புக்குத் தப்பமாட்டார்கள் என்ற செய்தியை ஸ்கீத்தியர் அனுப்பினார்கள் என்றார். இந்த வியாக்கியானமே தக்கதென்று சுகலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு பொருட்குறிப்புக்களால் கருத்துக்களை விளக்கும் முறை அப்போதுதான் புதிதாய் வழங்கியதன்று, தாரியவின் நாட்களுக்கு நாலாயிரவருஷங்களின்மூன்றைம் அவருடைய சாதியாரன பாரசீகர் அந்த முறையைப் படங்களால் சித்திரித்து வழங்கி யிருந்தார்கள். ஸ்கீத்தியதூதர், பட்சிமுதலிய பொருள்களைவிட்டு, அவைகளின் உருவத்தைப் படமாக வரைந்துகொண்டுவந்திருந்தானேயாயின் அது பாரசீகர் வழங்கியிருந்த சித்திரவிடீ எனும் உருவெழுத்தைப் போன்றதாயிருக்கும். பொருள் களைக்கொண்டு கருத்துக்களை விளக்கும் வழக்கம் இன்றைக்கும்

## செந்தமிழ்

பல இடங்களிற் காணப்படுகின்றது. ஆயினும், பொருள்களின் படங்களை அடுக்க அடுக்க எழுதி அவைகளால் பேச்சைக் காட்டும் சூழ்ச்சி இவ்வளவு அவ்வளவு என்று அலகிடக்கூடாத பழங்காலத்தது. பிராண்ஸ்தேசத்தில் உள்ள பழங்குடைகளுள் வாழ்ந்த பண்ணைக்கால மனிதர் அக்குடைக்கூடாத சித்திரித்து வைத்த வேட்டைக்காட்சி முதலியவைகள் ஒவ்வொர் வரலாற்றையே திருத்தம் பெற்றதுமற்றுமில் குறிப்பனவாயின. ஆதிதொட்டே தன் புத்தியாற்றலால் பாலையை உருப்படுத்திக்கொண்ட மனிதன், பண்ணைக்காலத்திலோனே அப்பாலையை உருவாறு எழுதும் முறையையும் கையாண்டிருக்க, புத்தியாற்றலற்ற மிருகாதிகள் பாலையை அறியாததுபோலவே எழுதவும் அறியாதிருந்தமை நோக்கிக்கொள்க.

எகிப்தில் வழங்கிய திருத்தம் பெற்ற உருவெழுத்துத்தான் மிகமிக முற்பட்டதுபோலும். செமீரியருடையதும் அவ்வளவு பழமையுள்ளதாகலாம். அக்கத்தியர் பழீலானியர்களுடைய ஆப்பெழுத்து, பின் அதினின்று மருவி எழுத்தது. முந்திய சித்திரங்கள் உருமாறிக் கோடுகளாய்வந்தபின் அக்கோடுகளைப் பச்சைச் செங்கற்களில் இருப்புக்கருவியாற் கீறும்போது கோடுகளின்தலை ஆப்புப்போல் விரிந்துகாட்டியதனால் ஆப்பெழுத்து என்று அவ்வெழுத்துக்களை வழங்குகின்றோம். இவ்வாறே கீற்றத்தாதீவிலும் உருவெழுத்து வழங்கியது. மேற்கு ஆசியாவிற் கெத்தியரும் சிழக்கற் சீனரும் மட்டும் அல்லர், நம்முடைய சிந்தநதிப்பன்னத்தாக்கில் திராவிடரும் மிகப் பழங்காலங்களில் சித்திரங்களால் எண்ணங்களைக்காட்டும் எழுத்துமுறையைப் பயின்றார்கள். இந்தியாவில் இந்தமுறை இருந்தமை பிற்பட்ட நூல்களிலும் கேட்கப்படுகின்றது. யாப்பருங்கலவிருத்தியிறுதிச்சுத்திரவுரையில் ஒரு ஆசிரியன் அறிந்திருக்கவேண்டிய எழுத்துக்களுள் உருவெழுத்தும் ஒன்றெனக் கூறுகின்ற பின்வரும் மேற்கொளைக் காண்கின்றோம்.

## பண்ணடத்தமிழர்

ஈசுக

‘காணப் பட்ட ஏருவ மெல்லாம்  
மாணக் காட்டும் வனக்கமை நாடி  
வழுவி லோவியன் கைவிளை போல  
எழுதப் படுவ அருவெழுத் தாகும்’

இதனையே வடிவெழுத்தெணப் பிங்கலந்தையும் திவாகரமும்  
கூறுகின்றனபோலும்.

‘வடிவபெயர் தன்மை முடிவுநான் கெழுத்தே’

என்பது பிங்கலந்தை.

‘பெயரெழுத்து முடிவெழுத்து வடிவெழுத்துத் தன்மை

யெழுத்தெண எழுத்தின் பெயரியம் பினரே’

என்பது திவாகரம்.

எழுத்து என்ற சொல்லும் ஆதியில் சித்திரத்தையே குறித்தது  
என எண்ண இடமுண்டு. பரிபாடல் 19-ல் “எழுத்துநிலைமண்ட  
பம்” எனச் சித்திரம் குறிக்கப்படுவதையும், இங்கைக்கும் சித்திரம்  
தீட்டிய சேலையை வேஷ்டியை எழுத்துச்சேலை எழுத்துவேட்டி  
என வழங்குவதையும் நோக்குக.

இந்திய உருவெழுத்துக்கும், சீமேரியர் எகிப்தியர் கெத்தியர் சீனர் ஆதியோர் வழங்கிய உருவெழுத்துக்கும் இடையிலுள்ள பொதுவான ஒற்றுமை கவனிக்கத்தக்கது. எகிப்தியருடைய உருவெழுத்துப் பிற்காலம் ஒரு முக்கியமான மாற்றத்தை அடைந்தது. எங்கனமெனில், உருவெழுத்தெல்லாம் சட்டுபமான ஓவ்வொரு பொருளைச் சித்திரித்துக்காட்டும் முகத்தால் அப்பொருளைடு சம்பந்தப்பட்ட சித்துருபமான எண்ணாக்களையும் குறிப்பனவாயின. இதற்குக் காரணமில் உதாரணமாக ஒடுவதுபோலச் சித்திரிக்கப்பட்ட கால்களை எடுத்துச் சொல்லலாம் கால்கள் ஒடுக்கின்ற உறுப்பை மாத்திரமானால் ஒட்டம் விரைவு முதலியவைகளையும் காட்டும். கைவைபக்குறிக்கும் சித்திரம் அந்த உறுப்பைமட்டுமன்றிச் செய்கை

வளி ஆதியவற்றையும் குறிப்பதாகும். இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை ஒரு உருவத்தினாற் குறிக்குங்காலும், பேச்சில் வழங்கிய சொற்களையெல்லாம் குறிப்பதற்குச் சிலனுற்றுக்கணக்கான சித்திரங்கள் அவசியமாயின. அச்சித்திரங்களை ஒருங்கே மனத்தில்வைத்து, அவற்றின் பல கருத்துக்களையும் அவதானித்து, சொல்நிலைக்கு ஏற்ற கருத்தைத் தெரிந்தெடுப்பது கஷ்டசாத்தியமன்றோ. இதை நீக்குதற்கு, பழிலோனியர் ஒரு போதும் கண்டிராத ஒரு சூழ்ச்சியைச் செய்ய எகிப்தியர் தலைப்பட்டார்கள். எவ்வாறெனில், இவர்களுள் பேச்சொலிகள் முக்கியமானவை இருபத்தைந்து என்று ஆராய்த்தெடுத்துக்கொண்டு அவ்வொலிகள் நன்றாகத் தொனிக்கின்ற பொருட்பெயர்களுக்கு உரிய சித்திரங்களை அவைகளுக்கு வழங்கியதனால் பெருந்தொகைப்பட்ட உருவங்களைக்கையாளும் தொல்லைக்கப்பட்டது. உதாரணமாக: எகிப்தியமொழியில் ரோ எனும் சொல் வாயைக் குறிப்பதாம். அதற்கு வாயின்சித்திரமே வழங்கியது. பின் அந்த ரோ அல்லது ரெனும் ஒலியை எழுதவேண்டிய இடங்களிலெல்லாம் வாயின்சித்திரத்தை வைத்துக்கொண்டார்கள். இதையே நாம் முன் எடுத்தாண்ட இரு தமிழ்ச்சொற்களையுங்கொண்டு விளக்கின், கையென்ற உறுப்பின் சித்திரம் அக் கைச்சொல்லுத் தொடங்குகிற கரை ஒலிக்குக் குறிக்கப்பட்டது. ஒடுக்கல் விளக்கிய கால்கள் ஓகார ஒலிக்குவைக்கப்பட்டது. இதுதான் எகிப்திய உருவெழுத்தி விருந்து ஒலியெழுத்துப் பிறந்த முறை. எகிப்தியர் ஒலியெழுத்துக்களை ஆக்கிவைத்துக்கொண்டபோதிலும், அவைகளைமாத்திரம் உபயோகப்படுத்தி அவைகளை நெடுங்கணக்காக வழங்காமல், பழையபடி உருவெழுத்துக்களையும் அவற்றேருடு கலந்து வழங்கி வந்தார்கள். அவர்களுக்குப்பின் பெரிசீயரே ஒலியெழுத்துக்களை மாத்திரம் நெடுங்கணக்காக வழங்கும் முறையை ஏற்படுத்தியவர்கள். இவர்கள் கைக்கொண்டது எகிப்தியருடைய சித்திரங்களியாற்

பிறந்த ஒலியெழுத்துக்களேயாம் எனச் சிலரும் மொப்பொத் தாமியாவின் ஆதிக்குடிகளாகிய அக்கத்தியர் சமேரியரின் உருவெழுத்துக்களாற் பிறந்த ஒலியெழுத்துக்களேயாம் எனச் சிலரும் கூறுவார். பின்சியருடைய நெடுங்கணக்கு எங்கிருஞ்சு கடன்வாங் கப்பட்டபோதிலும் அதுதான் பிற்காலம் கிரேக்கரின்மூலமாய் ஐரோப்பா எங்கனும் பரந்து ஐரோப்பியமொழிகளுக்கெல்லாம் வரிவடிவைக் கொடுத்தது என்பது இங்கு அறியத்தக்கது.

### எழுத்துக்களுள் அடிப்படையோற்றுமை

ஆயின், எகிப்திய உருவெழுத்தும் சமேரிய அக்கத்திய உருவெழுத்துக்களும் முற்றுக வேறுபட்டனவா? அல்ல. அவை பிரண்டும் ஒரு ஆதிக்குறியீடுகளில்நின்றே பிரிந்தன என்பதில் மயக்கம் இல்லை. இவையெல்லாம் அடிப்படையில் ஒன்றே என்பது ஆன்றேர்கருத்து. இவற்றைப்போலவே இந்தியர் சினருடைய உருவெழுத்துக்களும் ஒரே தலையிடத்தில் உண்டாகிப் போனவை என்பதற்குப் போதியசான்றுகள் உள். சிந்துநதிப் பள்ளத்தாக்கில் தோண்டிக் கண்ட பட்டினங்களில் வெளிப்பட்ட உருவெழுத்துக்கள் பெரும்பான்மை பழையபடியே அதிகமாற்றமின்றியும் சிற்கிலமட்டும் ஒலியெழுத்தாய் மாறியும் வந்திருக்கின்றன. சிந்துநதிப் பள்ளத்தாக்கின் உருவெழுத்துக்களில்நின்றே இந்தியப் பழங்கல் வெட்டுக்களிற் காணப்படுகின்ற பிராமி கரோஷ்டி எனும் விபிகளும் இவற்றில்நின்றான் எல்லா வடமொழி தென்மொழிகளின் விபிகளும் சிறிதுசிறிதாகப் பரிணமித்துவந்தன. சிந்துநதிப்பள்ளத்தாக்கின் விபிக்கும் சமேரிய உருவெழுத்துக்கும் இடையிலுள்ள பொருத்தத்தை ஹிறஸ் சவாமியார் எடுத்து விளக்கியிருக்கிறார்.\* உருவெழுத்துக்கிலையைக் கைவிடாமல் வடிவத்தில் மிக மாற்றம்

\* Heras “The origin of Sumerian writing”, Journal of the Univ. of Bombay, VII, part I July 1938.

அடைஞ்சிருக்கின்ற சினலிபியும் சுமேரியலிபியும் பெரும்பான்மை ஒற்றுமையுள்ளன என்பதைப் பேராசிரியர் பால் என்பார் காட்டி யிருக்கின்றார்.\* ஆகவே, ஆதிநாட்களில் இவ்வெழுத்துமுறையைப் பயின்ற சாதியாரெல்லாம் ஒருகாலம் ஒரேயிடத்தில் வசித்திருந்து, பின் தாங்கள் வேற்றிடங்களுக்குச் சென்றபோது இதனைத் தங்களுடன் கொண்டுபோய்ப்பின், படிப்படியாய் இதிற்கில் மாற்றங்களைச் செய்திருத்தல்வேண்டும். அல்லது தாம் தாம் வசித்த தேசங்களில் இருந்துகொண்டு இவ்வெழுத்துமுறையை ஓர் தலையிடத்தினின்று பெற்றிருத்தல்வேண்டும். ஆயின், பாஸ்தயைப்போல் எழுத்தும் அதிபூர்வகாலத்திலேயே தொடங்கிவிட்டபடியால் மனுக்குலங்கள் ஒன்றைச்செட்டொன்று பிரிந்து தூரதேசங்களிற் செல்லுமுன்னரே ஒரு பொது இடத்தில் தாங்கள் பயின்ற ஆதிப்பாஸ்தயை உடன் கொண்டுபோய் ஆங்காங்கே திரித்துவழங்கியதுபோல, ஆதி எழுத்தையும் உடன்கொண்டுசென்று விகற்பித்தார்கள் எனக் கொள்ளுதல் மிகப் பொருத்தமாகும்போலும்.

எழுத்துமுறையின் ஒற்றுமையானது தமிழர் மத்தியத்தைக் கடற்பாகங்களிலிருந்துவந்தமையை வரையறுத்துக்கூறுதற்கு விச்சயமான ஏதுவாகாமற்போகிலும் போகலாம். ஆதலால் எவ்வித ஐயங்கிரிபுக்கும் இடனுகாத வேறெருந் ஏதுவை இனி எடுத்துக் காட்டுவோம்.

ஸ்ரீ:

## செய்ந்தன் றியறிதலும் கம்பரும்

[ ஸ்ரீ. ஜே. நாராயணசுந்தரமையங்காரவர்கள் ]

( உகூ-ஆம் பக்கத் தொடர்ச்சி )

இனி, இவ்வாறு வட்டநூன்முனிவனும், வேதம் தமிழ்செய்த தென்குருகூர் வேந்தும் வெளியிடுவதற்கும் ஆதியாய்னின்றவன் தயரதப்பெயர்வள்ளாலா வான். அவன் செயலருந்தவங்கள்செய்து இச்செம்மலைத் தந்ததனாலன்றே, இவர்கள் இங்னம் இராமகுணஞபவத்தின் ஏற்றம் விளக்குதல் கூடுவ தாயிற்று! இராமபிரான் இவ்வுலகிடைப் பேருபகாரியாய்வின்று யாவரும் தன் குணஞபவமே பண்ணும்படி திகழுமாறு அவனை உலகுக்களித்தவனன்றே அம்மன்னர்மன்னன்! ஆதலால், இங்னனமாகட் பரவஸ்துவை இவ்வுலகிடைத்தந்த பெருவள்ளன்மை கம் புலவரது உள்ளத்தைப் பிணிக்காது விடுவதெங்கனே? அப் புலிச்சக்கரவர்த்தியினது பெருவள்ளன்மையாற் பிணிப்புண்ட நம் கலிச்சக்கரவர்த்தியார், அதனை மறவாது, பல இடங்களிலும் அச்சக்கரவர்த்தியைப் பெரிதும் பாராட்டுகின்றார். அவன் இங்னம் மஹோபகாரியாதல்கொண்டே, அவனை வள்ளல் என்கின்றார். இதனைத் ‘தள்ளாரும் பேரும்புகழித் தயரதப்பெயர் வள்ளல்’ என்ற இவர்வாக்கால் அறியலாம். செயலருந்தவங்கள்செய்து, பரவஸ்துவை உலகிற்கீந்த பெருங்கொடையாலாகிய புகழாதலால், அப்புகழைத் தள்ளாரும் பெரும்புகழைன்றார்.

“உரைப்பாரும்ரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்  
நீவார்மேல் நிற்கும் புகழ்”

என்பது வள்ளுவர்வாக்கு. உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பனவும், பாடுவார் பாடுவனவும் எல்லாம் இரப்பவருக்கு ஒருபொருளை யீபவர்மேல் நிற்கும் புகழாம் என்பது இதன்பொருள். இதனால், புகழைய்துதற்குக் காரணமாவனவற்றுள் ஈதற்காரணம் சிறத்தல் கூறியவாரூயிற்று. ஆயின், பிறபொருளில் ஒன்றை இரப்பார்க்கு ஈதல் இங்கனம் புகழைத்தருதற்குச் சிறக்குமானால், இம்மன்னர்மன்னனுடைய ஈடற்ற இவ்வீகை தள்ளாரும் பெரும்புகழ் தருதவில் தட்டில்லையன்றே?

இங்கனமாதலால், நம் கவியரசர் இம்மன்னர்மன்னனது பெருவள்ளன்மையைத் தம் காப்பியத்திற் பல இடத்தும் ஆதராசிசயம்தோன்ற

வாயாறப் போற்றிப் பாராட்டி ஆராமையைப் புலப்படுத்துகின்றார். அவ்வள்ளலது பெருங்கொடைக்குச் செய்யத்தக்க கைம்மாரூன்று என்னே? என்பதனே, இராமன் தேரிலேறி வீதியில்வரக்கண்டு அவனிடத்து ஈடுபட்ட அயோத்தியாங்கரமாந்தர்க்கற்றுக்கவைத்துச்

‘செயலருந் தவங்கள் செய்திச் செம்மலைத் தாந்த செல்வத் தயரதற் கேள்ள கைம்மா ருடையம்யாம் தக்க தென்பார்’

என்றது, இங்கு விளைக்கத்தகும். இதனால், யாதுசெய்யினும் அவனது பெருங்கொடைக்கு எட்டுக்கொண்டும் தக்க கைம்மாரூவதில்லை யென்றவாறுயிற்று. இதனால், தந்த தயரதன் என்றது குறிக்கத்தக்கது. பெற்ற என்றாலும் செய்யுள் அமைவடைத்தேயாம். ஆயினும், தந்த என்றதனால் எனக்யாதல் பெற்றாலும்.

இங்குமே, மிதிலாங்கரத்து மகளிர், தாம் கண்டு களிக்குமாறு அங்கரத்து வீதியில் வரும்படி அழுகனுகிய இவ்விராமபிரானை விசுவாயித்திரமுனிவன் அழைத்துவங்ததைப் பாராட்டி அதனைத் தமக்குச் செய்த நன்றியாகக்கொண்டு போற்றுவதாகக்கற்றிய,

‘இம்பரிச் நகரில் தாந்த முனிவனே யிரைஞ்சும் என்பார்’  
என்ற செய்யுட்பகுதியிலும் ‘தாந்த’ என்றது இங்கு ஒட்டுகோக்கத்தக்கது.

அத்தயரதமன்னன் ‘பிறிதொரு குறையிலை யெற்பின் வையகம் - மறுகுறும் என்பதோர் மறுக்கம் உண்டு’ என்று சொல்லித் தனக்குப்பின் வையகம் காக்க மைந்தரில்லாமைநோக்கி வருங்கினுனன் நித் தன்னைப் பேண்ட்குத் தனயர்வேண்டி வருங்கினுனல்லனன்றே! ஆதலால், இவன் இராமனையீன்றது, எவ்வாற்றாலும் உலகிற்குச் செய்த உதவியாகக்கறவில் தட்டில்லை யென்க.

புத்ததேவன், செயலரும் தவங்கள் செய்து, உய்யும் உபாயங்கள்கூடு, உலகிற்குதலித் ‘தனக்கேளவாழாப் பிறித்துரியான்’ எனச் சிறப்பிக்கப் பெற்றுனென்பர். இம்மன்னர்மன்னனே செயலருந்தவங்கள் செய்து உபாயமும் உபேயமும் தானேயாய்வின்ற இச்செம்மலை உலகிற்குதலினானுதலால் அவனிலூம் சிறந்தானுவனன்றே? ‘செம்மல்’ என்றது புருடோத்தமன் என்று பொருள்படும். இதனால், இவனுடைய கொடையினது ஏற்றம் விளங்கும். இந்வனமாதல்பற்றி இக்கவியரசர் இம்மன்னர்மன்னனது தருகையை பெறுத்துப் போற்றுவிடக்கள் பலவாம்.

தமது காப்பியத்தொடக்கத்திலேயே, நம்மாழ்வார்காப்புரைக்கும் பாசுரத்தில், இப் புலவர்பெருமானுர், இம் மன்னர்மன்னனையும், இவனது தருகையையும் எடுத்தவாறு காண்க. இச்செய்யுளில், வாளா இராகவன் கதையைத் திரிகைவேலைத் தரையிசைச்செப்பிடக் குருகைநாதன் குரை கழல் காப்பு என்னது, அவ்விராகவனைத் தருகைநீண்ட தயாதன்றுன்தரும் இராகவன் என விசேஷித்தது சிங்கிக்கத்தக்கது.

‘கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ’ என்று இராமனது ஏற்றத்தை வெளியிட்ட ஆழ்வாரைப் போற்றப்படுக்க நம் கவியரசர், அங்னனம் அவ்வாழ்வார் கூறுமாறு அப்பெருமானைத் தந்தானது தருகையையும் அதன்மூன்னே வைத்துப் போற்றியவாறுயிற்று. இராமகதைநிகழ்ச்சிக்கு இம்மன்னர்மன்னன் இராமனைத் தருகை முதன்மையாய்விற்பதாம். அதுபோல, அவ்விராமகதையை இவர் பாடுமிடத்து அம்மன்னன் அவ்விராமனைத்தந்த தருகையைப் பாராட்டல் முன்னிற்பதாயிருத்தல் நம் மனோராற் பாராட்டத்தக்கது.

இச்செய்யுளில், ‘தருகைநீண்ட’ என்றது, கொடைநீண்ட என்றவாறு. ஒப்புயர்வற்ற பெருங்கொடையாதலால் நீண்டகொடையென்றார். நீட்சிபெருமைக்குதி குறித்தது. கொடையாவது இராமனை உலகிற்குக் கொடுத்தது. பின்னர் அதனையே விரித்து விளக்கித் ‘தரும் இராகவன்’ என்றார் என்க. ‘தரும் இருகைவேழுத் திராகவன்’ என்பது, கொடைப்பொருளினது உயர்வுவிளக்கி அதனால் அக்கொடையினது உயர்வுதோன்ற நின்றவாறுகும். இதனால், கவிஞர் இராகவனை ‘இருகைவேழும்’ என்றது சிங்கிக்கத்தக்கது. இருகைவேழும் இரண்டு கைப்பறையுடைய யானை. இருகை கூறியதனால், ‘அஞ்சல்’ என்று அப்பந்தந்து வரந்தருகைகளுடைமை குறித்து, அதனால் அவற்றையுடைய பிரானைத்தந்த கொடையினது ஏற்றத்தைத் தோற்றுவித்தவாறுயிற்று. இது, ஒருகையே யுடையதாய் அச்சத்தைத்தத்தரும் பிறமன்னர்தரும் வேழுக்கொடையின் வேறுபாடுணரனின்றது. யானையென்றது அனுபவித்தாராமமதோன்றின்று அக்கொடைப்பொருளினது ஏற்றத்தைத் தோற்றுவிக்கின்றது. யானைக்கும் எம்பெருமானுக்கும் பல பொதுத்தன்மைகள் கொண்டு ஒப்புமை செப்பப்படும். அவையாவும் விரிப்பிற் பெருகும். இங்கு முக்கியமானதொன்றனைமாத்திரம் எடுத்துக்கொள்கின்றேன். யானை எவ்வளவுமுறை பார்த்தனுபவித்தாலும் புதிதுபுதிதாக இன்பம்பயங்கு உள்ளத் தாராமமயைழுத்திச் செயல்மறந்துள்ளக்கூச்செப்பியமாறுபோல, எம்பெருமானும் தன் பற்றாக்கு அவற்றைச் செய்து விற்பானென்பர் அறிஞர்,

“பொன்னுனுப் பொழிலேலழும் காவல் பூண்ட  
 புச்சானுப் புகழ்வாய தொண்ட னேன் நான்  
 என் ஆனுப்! என் ஆனுப்! என்ன வல்லால்  
 என்அறிவன் ஏழையேன் உலகம் வத்தும்  
 தேன்ஆனுப்! வடதூனுப்! துபால் ஆனுப்  
 அயாயால மத்யானுப் இருமயோர்க்கு என்றும்  
 முன்னுனுப்! பின்னானுர் வணக்கும் சோதி  
 திருமூழிக் களத்தானுப் முதலானுயே”

என்று, திருக்குடிதாண்டகப் பாசுரத்தில் திருமக்கையாழ்வார் தம் அனுபவதித்தாரானிலையைப் புடிப்புத்தித் திருவாய்மலர்ந்தருளியதனும் இதனை அறியலாம்.

இங்வரூதல்கொண்டுகொக்குங்கால், இருக்கவேழுத்திராகவன் என்றதனுள், இராகவனுக்கிய கொடைப்பொருள், இப்புலவர்பெருமானுது உள்ளத்தில் அடங்க உரக்கூயூடுடி, ஆராமமயைத்தங்குநிற்றல் புலனும். அப்பொருள் அண்ணதாகவே தருகைச்சீண்ட நயாதன் என்ற போற்றியுரைக்கும் கூற்றுறைத் தோற்றுவித்தத்தகுச் சிறந்த காரணமாமேந்த. யானைக்குரிய பிற இயல்புகளும் இவ்வாறே சிந்தித்துக்கொள்ளத்தக்கன.

இன்னும், மேற்கொத்தவாறே ‘இராமனன்னும் மொப்மாண்கழி வேற்றுநும் கஸ்லதார்த்தியன்னுன்’ என்ற பிறதோரிடத்தும் அம்மன்னாது தருகையைக்குநிற்குச் சிறப்பித்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.

இனி, இத்தயாசதமன்னாலுடைய இப்பெருங்கொடையைப் பல இடங்களில் இங்வாறு பார்ட்டிப் போற்றிய கஸ்பாடர், அக்கொடையால் அவன் பொற்றுள்ள எவர்க்குமில்லாத உயர்வை வெளியிடுதல்பற்றிச் சிறிதுக்குறுதல் இங்கு உசிதமானதாகும்.

‘அம்மாண் ககருக் கரசன் அரசர்க் கரசன்  
 செம்மாண் தல்கிக்கோல் உலட்கழிதும் செல்ல சின்றுள்  
 இம்மாண் கதைக்கோரி இறையாய இராம னேன்னும்  
 மேம்மாண் கழவோப் பஞ்சலீர பூத்தி யன்னுன்’

என்ற அரசியத்தைச் சேப்பினில் இங்வுயர்வை இவர் நன்கு விளக்கியிருத்தலைக் காணலாம்.

## செய்ந்தன்றியறிதலும் கம்பரும் ஈசுக்கி

இச் செய்யுளில், தயரதனுக்குரிய சிறப்புக்கள் படிப்படியாகச் சொல் வெப்பட்டிருக்கும் நயம் பாராட்டப்பாலது. மேலே நகரப்படலத்தில் அயோத்தியாகரச் சிறப்புரைத்த கவியரசர், அடுத்த இவ்வரசியற்படலத் தின் ஆசியிலமைத்துள்ள இக்கவியில், அங்கரத்தரசனது சிறப்பைக் கூறு கிண்றார். இதனுள், முதலாவதாகத் தயரதனை மேலுரைத்த அத்தனைய மாட்சிமைப்பட்ட நகர்க்கு அரசன் என்று அவனது உயர்வை விளம்பினார். மாண்கர் என்றது இராமனவதரித்திருத்தற்கு இடனும் அயர்வறுமராகும் பரமபதம் விட்டிழிந்து குடிபுகுமாறு அப்பரமபதத்தினும் சிறந்து மாட்சிமைப் பட்டதுபற்றி யென்க. அன்றியும், ‘நந்பாலயோத்தி’ யென ஆழ்வார் திருவாய்மலர்க்கருளியதைப்பற்றி யுரைத்துமாகும். அங்கருக்கு அரசனு யிருக்கை அத்தயரதனது உயர்வுக்குரியவற்றுள் ஒன்றுமிதறு. பின், அதன் மேல் ஒருபடிசெல்வாராகி, ‘அரசர்க்கரசன்’ என்றார். ‘பூவனப்படிவது பொறிவாழ்மூலே’ என்னும் முறையில், சக்கரவர்த்தியென்று இவன் இயற் பெயரின்றியே சிறப்பாக வழங்கப்படுவனன்றே? சக்கரவர்த்தித்திருமகன் என இராமதுக்குவழங்கும்பெயரில் இயற்பெயராழியவும் சக்கரவர்த்தி யென்பதே இவனைக் குறித்தல் ஈண்டு நோக்கத்தகும். இங்கும் அரசர்க்கரசன் என்றவர், அதன்மேல், இவ்வுலகிடை அரசர்க்கரசர் எனப்படுவர் பிறர்சில்லருள் அடங்குபவனால்லான் இவன் என்பார், ‘செம்மாண் தனிக்கோல் உலகேழினும் செல்லானின்றுன்’ என்றார். இங்கும் படிப்படியாக இவனது ஏற்றம்விளம்பும் கவிச்சக்கரவர்த்தியார், எவர்க்குமில்லாத இவனது ஏற்றத்தை இறுதியில் விளக்குவாராகி,

‘இம்மாண் கதைக்கோர் இறையாய இராமன் என்னும்  
மொய்ம்மாண் கழலோற் றரும்நல்லற மூர்த்தி யன்னுன்,  
என்றார் என்க.

ஆரிச்சங்கிரண், களன், புருத்சன், புருவன், முசுகுந்தன், கார்த்த வீரியார்ச்சனன் என்பவர் சக்கரவர்த்திகள் அறவர் என ஒருங்கெண்ணைப் பட்டவராவர். தயரதன் அவருள் எண்ணப்பட்டில்லன். ஆயினும், யாரும் இவலுக்குள்ள இவ்விழுபிதுளரத்த ஏற்றம்பெற்றிலரென்பது இக் கவியரசரது கருத்து. அவ்வாற்றால் கோக்குங்கால், இவனை அவரோடு உடன் வைத்தெண்ணவின்றி மிக்குவைத்துப் போற்றலே தக்கதாமென்பதாம்.

மாண்கதையென்றதும் குறிக்கத்தக்கது. இக்கதை மேலுரைத்தவாறு கற்பார்கற்றற்குரிய ஓரிறையாகிய இராமபிரானைச் தலைவனுக்கப்பெற்றுப் பரமபதத்திற் பகவத்குன்னுபவம்படன்னியிருக்கும் அயர்வறுமரார்களும்

செவிகளாரப் பருகனின் றமையால் மாண்கதையாயிற்று. ‘இம்மாண்கதைக் கோர் இறையாய இராமனென்னும் மொய்ம்மாண் கழலோற்றரும்...:ஸூர்த்தி’ யென்றது, இராமன் பரக்கும் தொல்புகழமுதினை உலகங்கள் பருக்குக் காரணமுய்நின்ற அவனது பேருபகாரத்தைப் போற்றியவாறு. ‘ஓரிதற்’ என்றது முன்னரே விரிக்கப்பட்டது. என்னும் என்றது, என்று சிறப்பித் துச் சொல்லப்படும் என்றவாறு, ‘மாண்கழலோன்’ என்றது, உலகைனத் துக்கும் ஒரு தனிப்புக்கலாய் எவ்வுயிரையும் காத்துநிற்கும் கழலாதல்பற்றி யென்க. இப்புலவர் இராமபிரானைக் ‘கழல்வேங்டே’ என அயோத்தியா காண்டக் காப்புச்செய்யினிற் போற்றியதும் இங்குச் சிந்தித்துக்கொள்க. இங்கு அவனைக் கழலோன் என்று சிறப்பித்ததனால், அவன் கானும் கடதும் கடங்குசென்று, தீயோரைப் போரிடைவென்று தூயோராகிய இகமயோ ரிடுக்கண்காத்த பேருபகாரத்தை நினைந்துரைத்தவாறுமாயிற்று. இப்பேருப காரத்தை நினைதல், இவ்வுபகாரியைத்தந்தாலுபகாரியாகிய தயரதனது ஏற்றம் பெறுத்துக் குணையாயிற்று ‘ஆரத்தினேடன்றினின்றாவர்—வேரறுப்பன் வெருவன்மின்’ என்று சமைந்து அறத்தை உலகிடைசிறுவியவனைத் தந்தவ ஞதலால், அவனை ‘அறமூர்த்தியன்னான்’ என்றார். அறமூர்த்தி - தரும தேவதை. இங்குநம் எவர்க்குமில்லாத இராமனைத்தந்த இவ்வுயர்வை இறுதி யில்லைத்து இச்செய்யினில் இம்மாண்ணைச் சிறப்பித்த இக்கவிஞரது உள்ளக் கிடக்கை உள்ளியுள்ளி மகிழ்றபாலது.

இன்னும், இராமன் தண்டகவனத்துறை தவத்தினேந்தம் வேண்டு கோட்கிணங்கி, ஆண்டுத்தங்கிப்பதைச் சொல்லிய ‘உயர்மன்னர்மன்னவன் மைந்தனும் வைகினுன்’ என்னும் செய்யுப்பகுதியில், தயரதனை ‘உயர்மன்னர் மன்னவன்’ என்றதும் இங்கு நினைக்கத்தகும். முன்னர்க் கொல்லப்பட்ட கவியின் இறுதியில் விளக்கிப் பயர்வே இங்கு இதனுலும் குறிக்கப்பட்ட தென்று கொள்ளுதல்வேண்டும். இது, தன்னையெய்தத் தவம்செய்து நோக்கியிருந்த தண்டகவனத்துமுனிவரிடைத் தாலே எய்தி எளியனும் இராமன்னின்ற இயல்புவிளக்குமிடமாதலால், அவனது அவ்வியல்பின் நினைவு அவனைத் தந்தானது மஹோபகாரத்தை நினைப்பிக்க அதனால் நான்டும் இங்குநம் கூறுகின்றார் என்க. மன்னர்மன்னர் பிறமொருவருக்கும் இல்லாத இவ்வுயர்வு இங்குநம் கம்பராற் போற்றப்படுதல் பிறமுடங்களிலும் கண்டு களிக்கற்பாலது.

மேந்கூறியவாற்றால், இராமகுண்ணுபவத்துக்குக் காரணராயினரை மஹோபகாரிகளாகக்கொண்டு, நன்றிமறவாது இவர் போற்றுமாறு ஒருவாறுணரப்படும்.

## செய்ந்நன்றியறிதலும் கம்பரும்

கடுக

இப்பெற்றியால், இராமகதானுபவத்துக்குக் காரணமானதுபற்றி, இவ் விராமபிராணை நாடுகடத்திய கைகேயியினது இரக்கமின்மையையும் நம் கலி யரசர் போற்றுதலும் இங்குக் குறிக்கத்தக்கது. இராமளித்துக்கொண் டிருச்த கைகேயியின் அங்பின் திறத்தை என்னென்றுரைப்பது? அதனைக் கம்பர் நன்கு வெளிப்பட்டு அக் கைகேயியின் அயமன்த்தையும் உயர்வையும் காட்டும் கவிகள் கற்று மகிழ்த்தக்கன. அங்குமான அவளது மனம் இராமனை நாடுகடத்தும்படி இங்கும் மாறுபட்டிலதானால், இராமகதாமிருதம் ஏது? அதனை இன்று இயங்குக்கூட்டுக்கள் பருகுவது யாங்குமா? ஆதலால், நம் கவியரசர் அவனுக்கேயன்றியும் அவளது இரக்கமின்மைக்கும் நன்றி கூறுகின்றார்போலும். அவள்மனம் மாறியதனைக் கூறுமிடத்து,

‘அரக்கர் பாவழும் அல்லவர் இயற்றிய அறழும்  
துரக்க நல்லருள் துறந்தனள் தூமோழி மடமாள்  
இரக்க மின்மையைப்பேற இன்றியில் வூலகங்கள் இராமன்  
பிரத்தும் தோல்புக மழுதினைப் படுத்தினதுவே’

என்று அவளையும் அவளது இரக்கமின்மையையும் போற்றியுரைக்கின்றார். மனம் மாறுபட்டதுகுறித்து அவளை வைதல் யார்க்கும் இயல்பாம். அங்கு மின்றி, இவர் வாழ்த்துகின்றார்.

வீட்டனன், தான் இராமபிராணைத்துச் சரஞாக்கியகடையக் காரண நூதிலை நினைந்து இராவணையைம், அவன் தன்னைத் தூத்தியதனையும் போற்றியுரைத்தாக,

‘மீண்மீனி யொளியின் மாயும் பிறகியை வேரின் வாங்கச்  
செம்மணி மகுடம் நீக்கத் திருவடி புனைந்த செல்வன்  
தன்மூலார், கமலத் தன்னைல் தாதையார் சரணம் தாழு  
எம்மழுர் எளக்குச் செய்து உதவி! என் நேம்ப வூற்றன்’

என்னும் செய்யுளில் நம் புலவர் அமைத்திருப்பதும் இப்பெற்றியால் இங்கு நோக்கத்தக்கது.

ஆயின், இங்கும் கைகேயியினுடைய இரக்கமின்மையைப் போற்றினால்,

‘கவ்வை கூர்தாசி சனக்யாம் கடிகமழி கமலத்  
தவ்வை நீங்குமேன் நயோத்திவநீ தடைந்தமும் மடந்தை  
தவ்வை யாமேனக் கிடந்தனர் கேக்யன் தனையை’

‘தீயவையாவையினும் சிறந்த தீயான்’

என்றாலும் தாமே பலஇடங்களில் வைதல் என்கின்? எனில், அது கவியரசர் இராமனிடத்துக்கொண்ட ஈடுபாட்டின் விளைவாமென்க. ‘பத்தர் சொன்னவும் பன்னப்பெறுபவோ?’ என்றதும் இவர்கூற்றன்றே? இராமனிடத்திடுபாடு, அவ்விராமநாடகம் காண்பாரையும், அது நாடகமென்பதனை மறந்து, கைகேழிவேடம்புனைந்தாரை வெறுக்கும்படிசெய்வதன்றே? அரிச்சங்கிராநாடகம் காண்பார் விச்வாமித்திரவேடம் புனைந்தாரை வெறுத்தல் போன்றனவும் இப்பெற்றியனவே. இவ்வன்பாலன்றே இராமன் நாடுகடத்த வேதனக்கு அதுகூலமானதாதலால் அதுபற்றி உவக்கவேண்டிய அறம் அதனைவிடுத்து அவன்பின் இரங்கிச்சென்றதென்றார் நம் கவியரசரும். ‘தநுமீம் பின் இங்கி ஏங்க.....ஒரு தமியன் சென்றுன்’ என்றதனால் இதனையறிக. இன்னும், இவ்வன்பால், தேவர் முனிவர் முதலிப பிறரும் தம்நலம் மறந்துநின்றவாறு பலஇடத்தும் படித்துணரலாம். இலக்குமனைன் பரதனை ஜூறுதலும், குகன் முதலியோருடைய ஜூறுவு முதலியனவும் இவ்வன்பின் விளைவோமன்றே. இத்தகைய அன்பே, பின் இக்கைகேழியை வைதவில் இவரைச் செலுத்தியதென்க.

எனவே, இவ்வாற்றும் செய்க்கண்றியறிதவின்சிறப்பும், அது குறித்துக் கம்பரிடத்து நாம் அறிவனவும், இராமாயணமென்னும் பெருங்காப்பியமாகிய நிதியையீங்க பெருவள்ளலாகிய இப்புலவர்பெருானார் செய்தநன்றியை நாம் மறவாதுபோற்றும் கடப்பாடுடையோம் என்பதும் ஒருவாறு உணரப்படும். இவருக்குச் செய்யத்தக்க கைம்மாறு என்னே? வேதலிமுப்பொருளை உலகிற்கு வகுத்துத்தந்த முனிவர்க்கு அப்பொருளுக்குரியார் கொடுக்கவேண்டியதான் கடன் ஒன்றுள்ள என்றும், அக்கடன் அவர் அவற்றை ஒதுதலாலன்றித் தீர்க்கப்படாதென்றும் ஆன்றேர் உரைப்பர். அம் முறையே, இப்பெருங்காப்பியத்தைப்போற்றி ஒதியுணர்க்கு நாம் மகிழ்தலே, இதனையீங்க பெருவள்ளலாருக்கு நாம் செய்யத்தக்க கைம்மாறுன கடனாகும். இத்திருநாளைக் கொண்டாடி அவரது காப்பியக்கடவிடைத் தினைப்பதும் அவருக்குச் செய்யும் கைம்மாறே. யாவரும் இடைவிடாது இக்காப்பியத்தை ஒதிப் போற்றி மகிழ்வோமாக.

## II. சேதமீற்ப்பிதாயம்.

1. ஜக்திகையைம்பது (உரையுடன்) ...	...	0	4	0
2. சனுதால் (5) இனியதாந்பது (உரையுடன்)	...	0	3	0
3. *வளையாபதிச்செய்யுட்கள் ...	...	...		
4. புலவராற்றப்படை	...	...	0	3
6. *கேவினாதம் (உரையுடன்) ...	...	...		
7. திருதூற்றந்தாதி (உரையுடன்)	...	0	6	0
8. திணைமலைநாற்றைம்பது (உரையுடன்)	..	0	8	0
9. அதுமானவினக்கம் ...	...	0	10	0
10. அட்டாங்கயோகக்குறுங் ...	...	0	2	0
11. *விவசாயாசாயன சாஸ்திரச்சக்ருக்கம்	...	...		
12. *பண்ணிருபாட்டியல் ...	...	...		
13. காண்மனிக்கழக (பழைய உலை)	...	0	4	0
14. முத்தொன்றாயிரசெய்யுட்கள்	...	0	3	0
15. *திருச்செங்கிற்கவல்பகம் ...	...	...		
16. திருவாரூருலா ...	...	0	8	0
17. காசந்தாந்திபிளை	...	0	12	0
18. இயற்கைப்பொருட்பாடம்...	...	0	4	0
19. தேவையுலா ...	...	0	3	0
20. *கிரிவிருத்தம் ...	...	...		
21. சிதம்பரப்பாட்டியல் (உரையுடன்)	...	0	8	0
22. *திருக்கவல்பகம் (மௌ)	...	...		
23. *விக்கிரமகோழனுலா	...	...		
24. குருமொழிவினுவிடை	...	0	1	0
25. கேவப்பெருமான் இரட்டைமனீமாலை...	...	0	2	0
26. திருத்தணிவைத்திருவிருத்தம்	...	0	1	0
27. மதுரைத்திருப்பணிமாலை...	...	0	8	0
28. *சுக்திராலோகம்	...	...		
29. *சோழவம்சகரித்திரச்சக்ருக்கம்	...	...		
30. ஞானமிரதக்கட்டளை	...	0	3	0
31. *பாண்மூயம் ...	...	...		
32. மாங்காபஞ்சகம்	...	0	8	0
33. *வேளிர்வாலாறு	...	...		
34. *அகப்பொருங்வினக்கம்	...	...		
35. *திருமக்திராறுபாட்டிக்குறை	...	...		
36. உவமானசங்கிரகம்	...	0	1	0
37. மாறனவங்காரம் மூலமூம் உரையும்	...	4	8	0
38. திருப்புல்லாணிமாலை ...	...	0	2	0
39. *பழமொழி மூலமூம் பழையங்காயும் (முதல் 100 தேவி)	...			
40. திருமாலிருஞ்சோலைமலை அழகர்வின்னோத்தமிழு	...	0	8	0
41. பொருட்டொகைகண்டி ...	...	0	6	0
42. அகராதிசிகண்டி	...	0	12	0

43.	மேசலிதைது	...	...	...	0	2	0
44.	திருக்குற்றுவாஸல்	...	...	...	0	2	0
45.	தண்டலையார்ச்சதம்	...	...	...	0	4	
46.	இராமோதந்தம்	...	...	...	0	3	
47.	பழமொழிமூலமும் பழைய வரையும் (2-வது 100க்ல)	1	0				
48.	கேதுநாடும் தமிழும்	...	...	...	0	6	
49.	*ஷட்வள்ளுவார்காவும்	...	...	...			
50.	*தமிழரும் ஆங்கிரரும்	...	...	...			
51.	*மதுங்குளாமணி	...	...	...			
52.	கூடற்புராணம்	...	...	...	0	10	
53.	திருவன்னாவர் (தமிழ்)	...	...	...	0	6	
	ஷீ (ஆங்கிலம்)	...	...	...	0	6	
54.	அரும்பொருள்விளக்கிகண்டு	...	...	...	1	4	
55.	மாறனகப்பொருளும் திருப்பதிக்கோவையும்	...	...	...	0	12	
56.	பாப்பாவினம்	...	...	...	0	10	
57.	மதுங்குளமணிக்கோவை...	...	...	...	0	5	
58.	பழனிப் பின்னைத்தமிழ்	...	...	...	0	3	
59.	கடம்பர்கோயில் உலா	...	...	...	0	6	
60.	சங்கராயினார்கோயில் அந்தாதி	...	...	...	0	6	
61.	கலைஞர்க்கோவை	...	...	...	0	12	
62.	பெருங்தொகை	...	...	...	5		
63.	குடிக்கொடுத்தாய்ச்சியார்தோத்திரப்பாமாஸல்	...	...	...	0	5	
64.	ஸிராமலைக்கோவை	...	...	...	0	12	
65.	மத்யாவியாயோகம்	...	...	...	0	2	
66.	*சந்திரகுப்தன்	...	...	...			
67.	அமிர்தரஞ்ஜுஷி	...	...	...	0	2	
68.	திருமுருகாந்துப்படை	...	...	...	0	10	

\* இவ்வடையாளமிடப்பட்டலை இப்போது கைவசமில்லை.

துறிப்பு:- 1. சங்கத்தினின் ரூ மாதமொருமுறை அரிய பெரிய வீராங்களுடைவளியாகவிரும் இது “கெஞ்சத்தமிழ்”ப்பட்டதினைக்கு ஏதாகும் 4. தனிப்பிரதிமின் சிரயம் அணு 8. வெளிநாடுகளுக்கு ஏதாகும் 4—8—0. இதுவரை 39 தொகுதிகள் மூர்த்தியாயிருக்கின்ற இவற்றுள் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 16-ம் தொகுதிகள் கைவசம் பைண்டு செய்யப்பெற்றதொகுதிகள் தொகுதி 1-க்குத் 4—0—0-வீர பைண்டு செய்யப்பெற்ற தொகுதிகள் தொகுதி 1-க்குத் 5—0—0 வீரத்தொகுதியேகம்.

2. சங்கப்பிரசாரம், செந்தமிழ்ப்பிரசாரம், செந்தமிழ் முழுத்தொகுதி இவற்றுள் ஒன்றொருபுத்தகத்திலும் ஒரேதடவையில் 10 வீரத்தொகுதி அதற்கு மேற்பட்டும் ஊங்குவோர்கட்டு மொத்தக்கிரயத்தொகையில் 100க்கு 10 வீரம் கவிஷன்தன்னிக்கொடுக்கப்படும்.

3. சங்கப்பதிப்புப்புத்தங்களை, ஒரு ரூபாய்க்கும் அதற்கு வாங்குவோர்கட்டு, ரூபா ஒன்றுக்கு அரா அணு வீரம் மீதுங்களின் கொடுக்கப்படும்.

